

ஸ்ரீ:  
ஸ்ரீ பெய் நகர்

தீவாவநகரினா தசாறுவண்டு  
ரவிகாரமளாவராவூரா இயாதெ |  
வவாரல்க்காறுவூரூதாநாவெ  
விஜயவெவ ரதிரஹா செநவாரு ||

## ஸ்ரீ வேதாந்த திரிகை

ஸம்பாதகர் :—வங்கிபூரம் வாஸாதேவாசார்யர்.

---

ஸம்பு. 22.] பவநி சித்திரைமீ [ஸஞ்சிகை. 11]

---

ஸ்ரீ:

## ஸ்ரீ சிசிர்தாத்தைவத வித்தாந்தம்.

ஜீவ ஸ்வரூபமும் ஸம்லார பந்தமும்  
[ஸ்ரீ உப. வங்கிபூரம் வாஸாதேவாசார்யர்]

---

சென்ற ஸஞ்சிகையில் ஜீவ ஸ்வரூப ஸம்பத்தங்களாகச் சில ப்ரமாண வாக்யங்கள் கூறப்பட்டன. ஜீவன் ஜ்ஞாதாவாக (அறிவு என்னும் ஒரு தர் மத்தை உடையவனுக) இருக்கிறபடியால், அவனுக்கு ஸ்வாபாவிகமாகக் கார்த்தருத்வமும் உண்டென்றும், ஆனால் அது, இந்த உலகத்தில் தென்படும் கார்த்தருத்வத்தைக் காட்டிலும் விலக்கணமென்றும் நிருபித்துவிட்டு, பிறகு பத்த ஜீவன்களுக்கு ஏற்பட்டுள்ள ஸம்லார பந்தத்தைப் பற்றி விசாரிக்கப் படுகிறது, அந்தப் பந்தம் அநாதியென்றும், பகவானுடைய கட்டளைகளை மீறி நடப்பதாலேயே அது மேன்மேல் த்ருடப்படுகிற தென்றும் சொன்னோம். இனி அந்தப் பந்தத்தைப் பற்றிய வேறு சில அம்சங்களை விசாரிப்போம்.

இந்த ஸம்லாரபந்த மாகிற தண்டனைக்கு நாம் உட்பட்டிருக்கும் காலத்தில் நமது ஸ்திதி எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்றால் : முதலில், நமக்கு இயற்கையாயுள்ள ஜ்ஞாநம் நம்மைவிட்டு விலகுகின்றது.

எந்த ஜ்ஞாநத்தைக் கொண்டு நாம் ஸர்வத்தையும் உள்ளபடி அறியக்கூடுமோ அந்த ஜ்ஞாநத்தை நாம் இழந்துவிடுகின்றோம்; வஸ்துக்களை உள்ளபடி அறிய அசக்தர்களாய், நல்லதைப் பொல்லாததென்றும் பொல்லாததை நல்லதென்றும் ப்ரமிக்கிறோம்; ஒரு காலத்தில் நல்லதாகத் தோன்றுவது மற்றொரு காலத்தில் விபரீதமாகத் தென்படுகின்றது; அநேக விஷயங்களைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாய்ப் பெரிய இருள் போன்ற அஜ்ஞாநத்தால் மூடப்பட்டு நிற்கின்றோம். நிற்க, உபஃவிதத்துக்களில் சொல்லியிருக்கிறபடி இஷ்டப்பட்ட இடங்களுக்கு இஷ்டப்பட்ட ரூபத்துடன் ஸஞ்சஸிக்கும் யோக்யதை யெல்லாவற்றையும் இழுந்து, நமக்கு நம்முடைய கர்மத்தால் ஏற்பட்டுள்ள சரீர மொன்றைத் தொழுக்கட்டை போலச் சுமந்து கொண்டு, நமக்காகக் குறிக்கப்பட்டுள்ள ஸ்வஸ்ப ப்ரதேசத்தில் மாத்ரம் “குருவில் மிலிர்தந் தாங்கே செல்லிய மெல்லிய லாக்கைக் கிருமி” போல் சுற்றிச் சுற்றி வருகின்றோம். இந்தரியங்களைன்று சொல்லப்படும் சிறியத்வாரங்கள் வழியாகச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைத்திகள் தமது சாலையின் சுவரில் இருக்கும் சிறிய சாளரங்கள் வழியாக வெளிவஸ்துக்களைப் பார்ப்பது போல், இந்த ப்ராஞ்ச ஸம்பத்தங்களான சிற்சில விஷயங்களை மாத்ரம் அரை குறையாகவே நாம் அறியும்படி இருக்கின்றது. ஒரு காலத்தில் நாம் மதுஷ்யங்கவும், மற்றொரு காலத்தில் மாடாகவும், மற்றுமொரு காலத்தில் மாட்டைக் காட்டிலும் நிலமினமான ஜந்மத்திலும் பல பிறப்புக்கள் பிறக்கின்றோம். அந்தந்தப் பிறப்பில் மஹத்தான துக்கங்கள் நேரும்பொழுது மிகவும் பிழித்தர்களாகவும், சிற்சில அல்ப ஸாகங்கள் நேரும் பொழுது பேராநங்தம் நேர்ந்தது போல ஸங்தோஷப்பட்டும், பார்ப்பவர்களால் பரிஹவிக்கப்படும்படி நடந்து வருகின்றோம். இவ்வளவு கஷ்டங்கள் இருக்கையிலும் இவைகளைக் கஷ்டங்களைன்று நாம் கொஞ்சமேனும் அறிகின்றோமில்லை. இதுவும் இந்தத் தண்டனையின் மஹிமையே !

இந்த ஸம்ஸார பந்தத்தில் இரண்டு அவஸ்தைகளுண்டு. பந்தமாகிற இந்தத் தண்டனையை விதிக்கும் பகவான், சில ஸமயங்களில், நாம் மிகவும் மழுங்கி நிற்கும் அறிவை யுடையவர்களாய் அசேதந பதார்த்தங்களுக்கும் நமக்கும் வாசியற எவ்வித வ்யாபாரமு மின்றிக்கே தன்னிடம் லயித்துக் கிடக்கும்படி ஸங்கல்பிக்கிறோன். அந்த அவஸ்தையை ‘ப்ரளய அவஸ்தை’ என்று சொல்லார்கள். வேறு சில ஸமயங்களில், அந்தப் பகவான், நம்முடைய ஹிதத்தைக் கருதி, நமது கர்மாநுகுணமாக ஒருவித ஜ்ஞாநவிகார ஸத்தையும் தேவூம் இந்தியம் முதலியவைகளையும் நமக்குக் கொடுத்து, நாம் அவைகளைக் கொண்டு நமது உஜ்ஜீவந உபாயங்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் நமக்கு ஸ்ருஷ்டியைச் செய்ய ஸங்கல் பிப்பது முண்டு. இந்த அவஸ்தையை ‘ஸ்ருஷ்டி அவஸ்தை’ என்று சொல்

வார்கள். இந்த அவஸ்தையில்தான் நமக்குப் பலவித பிறப்பு இறப்புக் கள் நேர்கின்றன. ப்ரளய காலத்தில் நம்முடைய ஜ்ஞாநம் மிகவும் ஸங்குசிதமாய் நாம் நிர்வ்யாபாரர்களாகவே இருக்கிறபடியால் அப்பொழுது நாம் ஸுக்ஷம தசையை அடைந்திருக்கிறோமென்றும், ஸ்ருஷ்டி காலத்தில் கொஞ்சம் விகவிதமான ஜ்ஞாநத்துடனும் தேஹம் இந்தரியம் இவைகளுடனும் ஒருவித நாம ரூபங்களைப் பெற்று வ்யாபாரங்களில் ப்ரவ்ருத்திக்கச் சக்தர்களாக இருக்கிறபடியால் அப்பொழுது நாம் ஸ்தால தசையைப் பெற்றிருக்கிறோமென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். இந்த ஸ்ருஷ்டியும் லயமும் எப்பொழுதும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். இது வரை எவ்வளவு ஸ்ருஷ்டியும் எவ்வளவு லயங்களும் ஆகியிருக்கின்றன வென்று ஒருவராலும் சொல்ல முடியாது. பகவத் கீதையில், இந்த உத்பத்தி லயங்களைப் பற்றி விவரிக்குமிடத்தில் பின் வரும் ச்லோகங்களைக் காணலாம்.

“ வஸஹஸ்யாஶவயத்தூஹயதூஹணை விதா :  
வா

ஸாதி ० யாஶவஸஹஸாதா ० தெஹைராதுவிதோ ஜநா :  
சவுதோதைதையஸவ-ரோ : புஹவஞ்சுஹாஶஹ |  
ஸாதுாஶஹ புலீயதை ததெதுவாவுதைவங்ஞுகை ||  
லகுதாஶஸ வாவாயம் லகுதோ ஹகுதோ புலீயதெ |  
ஸாதுாஶஹைவஸா : வாயா : புஹவஞ்சுஹாஶஹ ||

[என்னுடைய ஸங்கல்பத்தால் செய்யப்பட்டுள்ள அஹோ ராத்ர வ்யவஸ்தையை அறிந்தவர்கள், சதுர்முக ப்ரஹ்மாவின் பகல் ஆயிரம் சதுர்யுகம் அளவுள்ளதென்றும், அவனுடைய ராத்ரியும் அந்த அளவு உள்ளதென்றும் சொல்லுகிறார்கள். அவைகளுள் பகல் என்னும் காலம் ஆரம்பிக்கும் பொழுது, இந்த மூன்று லோகங்களுக்கும் உட்பட்டிருக்கும் சேதநாசேதந வஸ்துக்களெல்லாம் சதுர்முக ப்ரஹ்மாவின் தேஹத்திலிருந்து உத்பத்தியைப் பெறுகின்றன; இரவு ஆரம்பிக்கும்பொழுது அந்த வஸ்துக்களெல்லாம் அந்த ப்ரஹ்மாவின் தேஹத்திலேயே லயத்தை அடைகின்றன. இம் மாதிரி ப்ரஹ்மாவின் ஒவ்வொரு பகலிலும் ப்ரணஜகளின் உத்பத்தியும், ஒவ்வொரு இரவிலும் அவைகளின் லயமும் திரும்பத் திரும்ப நடைபெறுகின்றன]. இவ்விதம் நாறு வர்ஷங்கள் சென்ற பிறகு மஹா ப்ரளயம் என்பது ஸம்பவித்து, அப்பொழுது சதுர்முக ப்ரஹ்மா உள்பட ஸகல வஸ்துகளும் மூல காரணமாகிற ‘தமஸ்’ என்னும் வஸ்துவில் லயமடைகின்றன வென்றும், அந்தத் தமஸ்ஸாம் கடைசியாகப் பகவானுடன் ஏகி பாவத்தை அடைகின்றது என்றும் உபாவிஷ்டத்துக்கள் சொல்லுகின்றன. இதனால்,

இரண்டு வித ப்ரளயங்கள் உண்டென்றும், முதலில் சேதநாசேதந வஸ்துக்களெல்லாம் சதுர்முக ப்ரஹ்மாவின் தேஹுத்தில் லயமடைந்து பிறகு அங்கிருந்து ஸ்ருஷ்டியைப் பெறுகின்றன வென்றும், அவ்விதம் வெகுகாலம் சென்ற பிறகு ஸாக்ஷாத் பகவானிடத்திலேயே அவை லயத்தைப் பெறு கின்றன வென்றும் சொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இது ஸ்ருஷ்டி க்ரமத்தை ஒத்ததே. ஸ்ருஷ்டி காலத்தில் பகவான், தனது ஸங்கல்பத்தால் சேதநாசேதந விபாகத்தையும் அசேதநங்களில் பஞ்ச பூதங்கள் வரையிலும் ‘ஸமஷ்டி ஸ்ருஷ்டி’ என்று சொல்லப்படும் ஸஷ்ருஷ்டியைச் செய்து, பிறகு சதுர்முக ப்ரஹ்மாவைக் கொண்டு ‘வயஷ்டி ஸ்ருஷ்டி’ என்று சொல்லப்படும் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியைச் செய்விக்கிறுன்னைக்கயால், ப்ரளய காலத்திலும் முதலில் ப்ரஹ்மா வரையில் ஒரு வித லயத்தையும் பிறகு ப்ரஹ்மா உள்படத் தன்னிடத்தில் லயத்தையும் செய்விக்கிறுன் என்பது உபபந்நமே. இந்த ப்ரளயத்தையும் ஸ்ருஷ்டியையும் ஆலோசித்துப் பார்க்குமவர்களுக்கு, ஜீவன்கள் பத்தர்களாக இருக்கும் காலத்தில், நடு ஸமுத்ரத்தில் மலை மலையாக ஒன்றன் பின் ஒன்றாக வரும் அலைகளின் நடுவில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் தருணம் போல், இங்குமண்கும் வாரி இறைக் கப்பட்டவர்களாய், வாக்குக்கும் மநஸ்ஸாக்கும் எட்டாமஸிருக்கும் கஷ்டங்களை அதுபவிக்கிறார்கள் என்பது நன்றாக விளங்கும்.

இவ்விடத்தில், ஸகல வஸ்துக்களும் ப்ரளய காலத்தில் தமஸ்வில் லயிக்கின்றதென்றும், அந்தத் தமஸ் ப்ரம புருஷானான் ஏகி பாவத்தை அடைகின்றதென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. ‘அதில் லயம் என்றால் என்ன? ஏகி பாவம் என்றால் என்ன?’ என்பதைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்தல் வேண்டும். ‘லயம்’ என்னும் சப்தத்திற்கு ‘ஒரு பொருள் தனது பூர்வ அவஸ்தையை விட்டுவிட்டுத் தனது காரணத்துடன் சேர்தல்’ என்பது பொருள். உபநிஷத்தில் ‘ஆகாசம் என்னும் த்ரவ்யத்திலிருந்து வாயு என்னும் த்ரவ்யம் உண்டாகின்றது’ என்று சொல்லப்படுகின்றது. இதில் ஆகாசம் என்பது காரண வஸ்து; வாயு அதன் கார்யம். வாயு வானது தனது வாயு அவஸ்தையை விட்டு விட்டுத் தனது காரணமாகிற ஆகாசத்துடன் ஒன்றாகச் சேர்ந்தால், அப்பொழுது வாயு ஆகாசத்தில் லயமடைந்தது என்று நாம் சொல்லலாம். இது தான் லயம் என்னும் சப்தத் தின் பொருள். லயத்தைச் சொல்லிவரும் சுருதிகள்,

“வழிவழி ஆயீயதே”

என்று ஆரம்பித்துக் கடைசியாக

“தஃ வரை தெவ வாக்லவதி”

என்று முடிக்கிறது. எல்லா விடங்களிலும் ‘இயக்தி’ [லயம் அடைகின்றது] என்று ப்ரயோகம் செய்திருப்பதையும், கண்டசியாகத் ‘தமஸ்’ என்பதைப் பற்றிச் சொல்லுமாடிடத்தில் மாத்ரம், வரை தெவே வாகீஹவதி, [பரதேவதையினிடத்தில் ஏகி பாவத்தை அடைகின்றது] என்று லயத்தைச் சொல்லாமல் ஏகீபாவத்தைச் சொல்வதையும் கவனித்துப் பார்த்தால், ஏகி பாவம் என்பது லயம் என்பதைக் காட்டிலும் வேறுபட்டது என்பதே ச்ருதியின் அபிப்ராயம் என்று தெரிகின்றது. நமது ஆசார்யர்கள், ‘ஏகி பாவம்’ என்பதால் ஒரு வஸ்து தனது பூர்வாவஸ்தையை விடாமலே தனது காரண வஸ்துவுடன் சேர்ந்திருப்பதேத் குறித்கப்படுகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள். ‘ப்ருதிஹீ ஜலத்தில் லயமடைவது போல் தமஸ் பகவானிடத்தில் லயமடைய வில்லை; ஆனால், அந்தத் தமஸ் தனது தமஸ் ஸாகிற அவஸ்தையை விடாமலே, ‘இது பகவானுடைய சரீரம்’ என்று பகவானைக் காட்டிலும் வேறுபட்டதாகச் சிந்திக்கக்கூடாத அளவு ஒரு ஸுக்ஷ்ம தசையை மாத்ரம் பெற்று அத்த ஸுக்ஷ்மாவஸ்தையுடன் பகவானிடம் ஸம்ஸர்க்கித்து நிற்கின்றது’ என்பது அவர்களின் கொள்கை.

இவ்விடத்தில் இன்னும் ஒரு சங்கை ஜங்கிகலாம். அதாவது—‘ப்ரளய காலத்தில் ஜீவன்களெல்லாரும் பகவானிடத்தில் ஏகீபாவத்தை அடைகிறபடி யால், அப்பொழுது அவர்களெல்லாரும் மோக்ஷத்தை அடைந்தவர்களாகி விடுகிறார்களோ? என்பதுதான். ப்ரளய காலத்தில் நாம் மோக்ஷத்தை அடைகின்றோம் என்று சொல்வது உபபந்மாக மாட்டாது. ச்ருதிகளில், நாம் நன்றாகத் தூங்கும் பொழுதெல்லாம் பகவானிடம் போயிருக்கிறோமென்று சொல்லப்பட்டிருக்கின்றது. அப்பொழுது நாம் மோக்ஷ மடைந்து நிற்கிறோம் என்று சொல்வது உபபந்மாகுமோ? மோக்ஷமடைந்ததற்கு அடையாளம் என்னவென்றால், கர்ம பந்தம் நிங்கி அது காரணமாக நமக்கு ஸம்பவித்துள்ள ஜ்ஞாந ஸங்கோசம் விலகுவதே. ப்ரளய காலத்தில் நமது கர்ம பந்தமும் விலகவில்லை; ஜ்ஞாந ஸங்கோசமும் நிவருத்தமாவில்லை. பாளயகாலத்தில் நாம் அதிமாத்ரம் ஸங்குசித ஜ்ஞாநர்களாய் அசோதன வஸ்துக்களுடன் வாசியற ஸுக்ஷ்ம தசையைப் பெற்றிருக்கிறபடியால், நாம் அப்பொழுது பகவானிடம் போயிருக்கி றேரோம் என்னும் ஜ்ஞாநம் நமக்கு ஸம்பவிக்க ஹேதுவே இல்லை. அந்த ஜ்ஞாநம் நமக்கு ஜங்தாலன்றே நாம் மோக்ஷாநந்தத்தை அடைந்தோ மென்று சொல்லக்கூடும்? நிற்க, மோக்ஷமடைந்தவர்கள் மறுபடியும் ஸம்வார பந்தத்தில் அகப்படுகிறார்கள் என்பது இல்லையென்று உபநிஷத் துக்கள் சொல்லுகின்றன. ப்ரளய காலத்தில் பகவானிடத்தில் ஏகி பாவத்து அடைந்திருக்கும் ஜீவன்களோ வென்றால், மதுபடியும் ஸ்ரு-

ஷ்டி காலம் வரும்பொழுது தம் தம் கர்மத்திற்குத் தக்கபடி தேஹம் இந்தரியம் முதலியவைகளைப் பெற்று ஸம்லாரத்தை அடைகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு மோக்ஷம் வந்துவிட்டது என்று எவ்விதம் சொல்லக்கூடும்? ப்ரளை காலத்தில் நாம் மிகுந்த ஸலுக்ஷ்மதசையை அடைங்திருந்த போதிலும், நமது கர்ம பந்தம் நம்மை அப்பொழுது விடவில்லை. கர்ம பந்தம் நீங்காமல் இருக்கையில் மோக்ஷம் வருகின்றது என்று சொல்வது விருத்தமண்ணாலோ? வஸ்து ஸ்திதியைப் பார்த்தால் நாம் எப்பொழுதும் பகவானுடன் சேர்ந்தே இருக்கின்றோம். அவன் எவ்விடத்திலும் நிறைந்திருக்கிறபடியால் நம்மிடமும் அவன் இருக்கிறான். அந்தக் காரணத்தைக் கொண்டு நாம் மோக்ஷத்தை அடைந்துவிட்டோம் என்று சொல்வது சரியாகமாட்டாது. அவன் அப்படி நம்மிடம் இருப்பதை நாம் உணராமலன்றோ இருக்கின்றோம்? பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள புதையலை அறியாதவர்கள் அந்த நிதி இருக்கும் இடத்தின் மேல் எவ்வளவு காலம் ஸஞ்சரித்தாலும் அந்த நிதியை அவர்கள் அறியாமல் இருக்கிற படியால் அந்தப் புதையலை அதுபவிக்க அவர்கள் எப்படி அர்ஹர்களாக வில்லையோ அப்படியே நாம் பகவானிருக்கு மிடத்திலேயே இருந்தபோதிலும் அந்தப் பகவத் ஸாந்தித்யத்தைப் பூர்ணமாக உணராதவரையில், கேவலம் அந்த இருப்பால் எவ்வித ஆங்தத்தையும் அதுபவிக்க நாம் அர்ஹர்களாகிறோ மில்லை.

“தக்ஷா ஹிரண்யநியினிவிதசெஷ்டத்துஜூ உபயாகுவரி ஸங்஘ர்சனோ ந விஂதெயாரைவுலெவாஃ ஸவாரீஃ சுஜாஃ கஉ ராஹ ஶஷுஷ்வா வாதா ஹுஸ்தூகாஃ ந விஂஷாத்துதை வித ஹிதாதுஹாஃ”

[பூமிக்குள் வைக்கப்பட்டுள்ள புதையலை, புதையல் வைக்கப்பட்டுள்ள ஸ்தலத்தின் ஸக்ஷணத்தை அறியாதவர்கள், தாம் அந்தப் புதையல் இருக்கு மிடத்தின்மேல் திரும்பத் திரும்ப ஸஞ்சரித்த போதிலும், அதை ஒரு காலும் எப்படி அடைய மாட்டார்களோ, அப்படியே இந்த ப்ரஜைக ளோல்ளோரும், தமக்குள் அந்தராத்மாவாக நிற்கும் பகவானிடம் எப்பொழுதும் இருந்தபோதிலும் அவனை அடைகிறார்களில்லை. ஏனென்றால் அவர்கள் கர்மத்தால் மூடப்பட்டிருக்கிறார்கள் என்றோ?] என்பது ச்ருதி வாக்யம்.

இதைப்பற்றிய வேறு விஷயங்களை அடுத்த ஸஞ்சிகையில் சிசாரிப் போம். .

ஸ்ரீ:

## ஆதிகாவ்யமும் மேல்நாட்டாரும்

[ஸ்ரீ. உ.ப. வி. எஸ். மாதவாசார்யர், சிரோமணி]

உலகத்தில் மனிதர்களுள் ஒருவருடைய அபிப்ராயத்தைப் பிற ருக்குத் தெளிவுற அறிவிக்க இன்றியமையாத ஸாதநமானது பாஷையாகும். பாஷைகள் பற்பல, நாட்டில் ப்ரசாரத்தி விருப்பினும், அவைகளுள் ஆர்யபாஷை என்று வழங்கப்படும் ஸம்ஸ்கருத மொழியானது ஆலேது ஹிமாசலம் வரையிலுமுள்ள ஸம்ஸ்கருதாபிமாஶிக ரிடையே வழங்கப் பட்டு வருகிறது. பாஷைகளுக்கு இயற்றகையாக அமைக்குவது இனிமையை அறியவேண்டுமாகில், அதனைத் தெய்வத் தன்மை வாய்ந்த இவ்வார்ய மொழியிலேயே காணலாம். வெகு காலங்களுக்கு முன்னரே ஸம்ஸ்கருத மொழியானது உலகத்தினிடையே ப்ரசாரத்தை அடைந்த தென்பதற்கு நமது வேதங்களே போதிய சான்றாகும். இம்மாதிரியான மஹிமை வாய்ந்த இம்மொழியிலேயே ந்யாயம் வ்யாகரணம் மீமாம்பஸ முதலான சாஸ்த் ரங்களும் அநேக விதமான காவ்ய நாடகங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவ்விதமாக இயற்றப்பட்டுள்ள காவ்யங்களில் முதன்மையாக உள்ளது ஸ்ரீமத் ராமாயணமாகும். பொதுவாக ஒவ்வொரு சாஸ்த்ரங்களுக்கும் உத்பத்திக்கு அறிகுறி, வேதங்களில் எங்கெனும் காணப்படுகின்றதா என்பதைத் தெரித்து கொள்வது ஆராய்ச்சியாளர்களுடைய ஸம்ப்ரதாய மாகும். எனவே மற்றைச் சாஸ்த்ரங்களின் உபக்ரமங்களை எவ்விதமாக நாம் வேதங்களில் காண்கின்றோமோ, அவ்விதமாகவே காவ்யங்களுக்கும் வேதத்தினிடையே உள்ள ஸம்பந்தத்தைக் காணலாம்.

வேதங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற ருக் வேதத்தைப் பரிசீலனம் செய்யுமளவில், ஒவ்வொரு ருக்கும் சந்தோபத்தமாகவும் ரஸவத்தாகவும் காணப்படுகின்றது. ஆலங்காரிகர்களுள் ப்ராசினர்களாலும் நவீநர்களாலும் நிஷ்கார்விக்கப்பட்ட காவ்ய லக்ஷணங்களை ருக் வேதத்தில் ஸமங்வயம் செய்து பார்க்குமளவில், அவைகள் இந்த லக்ஷணங்களில் கொஞ்சமும் குறைவுபட்டதாகத் தெரியவில்லை. இப்படி வேதத்தில் காவ்ய லக்ஷணங்கள் காணப்படுதலும், நமது முன்னோர்கள், வேதங்களைக் காவ்யமென்று கூறிவிட்டால் அதனிடையே நம்மவர்களுக்குள்ள பூஜ்யதா புத்தியானது குன்றி விடுமோ என்ற அபிப்ராயத்தினால் அவற்றை வேதங்களென்றே அழைத்து வந்தார்கள். எனவே ருக் ஸம்ஹிதைக்குப் பின்னும் ராமா

யணத்திற்கு முன்னும், காவ்யமாக ஒன்றும் இயற்றப்பட்டதாகத் தெரிய வில்லை. ஆகவே லௌகிக காவ்யங்களில், ராமாயணமே முதன்மையாக எழுதப்பட்டதால் இதற்கு ஆகி காவ்யமென்று பெயர் வழங்கப்படுகிறது. அல்லாமலும், வாஸ்மீகி முனிவருக்குப் பின் உண்டான மஹா கவிகளும் ஸ்ரீ ராமனுடைய சரித்ரத்தையே காவ்ய நாடகங்களான தங்களுடைய நூல்களுக்குக் கதாவல்துவாக எடுத்துக்கொள்ளுகிறபடியாலும் மேற்கூறிய பெயர் ராமாயணத்திற்குப் பொருந்தும்.

ஸ்ரீமத் ராமாயணமானது, ‘எக்காரணம் பற்றி வரையப்பட்டுள்ளது? அதன் உண்மையான நோக்க மென்ன’ என்கிற விஷயத்தில் நம்ம வர்களுக்குள் ஒருவிதமான அபிப்ராயம் இருப்பினும், இதைப்பற்றி மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எவ்விதமான அபிப்ராயம் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியமாகும். அவைகளைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம்.

வாஸ்மீகி ருவியினால் ஸ்ரீ ராமனுடைய சரித்ரமானது ஏழுகாண்டங்களாக வரையப்பட்டுள்ளது. அவைகளுள் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் சுருக உள்ள பாகத்தில், ஸ்ரீ ராமனுடைய ஜநநம் முதல் மேல் நடந்தேறிய கடைகள் விஸ்தாரமாக எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றில் கடைகியான உத்தரகாண்டமும், பால காண்டத்தின் முதல் ஐந்து ஸர்க்கங்களும் பிற்காலத்தில் புதிதாக ராமாயணத்தோடு சேர்க்கப்பட்டன வென்று மேல் நாட்டார்கள் அபிப்ராயப்படுகிறார்கள். மேலும், இக் காவ்யத்திற்கு அடிப்படையான க்ரெள்ஞ்சோபாக்யாங்கும், இப்படியே சேர்க்கப்பட்டதுதான் என்பது இவர்களுடைய எண்ணமாகும். அன்றியும் ராமாயணம், முதலில் அல்பாகாரமாகவே எழுதப்பட்டிருந்ததென்பதும், நாளைடையில் அது அபிவிருத்தி அடைந்தென்பதும் அவர்களாது கொள்கை. இவ்விஷயத்தில் அவர்கள் அநேகவிதமான காரணங்களை எடுத்துக் காட்டுகின்றனர்.

ராமாயணத்திற்கு மூன்றுவிதமான சாகா பேதங்கள் இருந்தன. அவைகளுள் ஒருவகை மேற்குத் திசைகளிலும், இரண்டாவது வங்காளம் முதலிய கீழ்த் திசைகளிலும், மூன்றாவது தென்மேற்கு நாடுகளிலும் இருந்தன. அவைகளில் ஒவ்வொரு கிளையும் மற்றவைகளைக் காட்டிலும் வேறு பட்டுக் காண்கின்றது. பின்னும் ராமாயணமானது, இயற்கையாகக் காண்டங்கள் தோறும் அத்யாயமாகப் பிரிக்கப்பட்டிருந்தன. எனவே இக்காவ்யத்தில் மற்ற மஹா காவ்யங்களுக்குள் லக்ஷணங்கள் இருப்பினும், ஸர்க்கப்பத்தமாக இல்லாவிட்டால் மஹா காவ்யத்வம் ராமாயணத்திற்கு ஏற்படாமல் போய்விடுமோ வென்று நினைத்து அத்யாய சூபமாக இருந்ததை

ஸர்க்கார்க்கப் பிரித்து எழுதியுள்ளார்கள். இதற்கு, மஹாகவி பவழுதியினால் இயற்றப்பட்ட உத்தர ராமசரிதம் என்ற நாடகத்தில், வென் ஜிரிடத்தில், ‘வெடுகாணவூரணீ’ செல்லுவெப் பாடங்களுக்கு ரொக்கி என்று சொல்லும் வாக்யமானது போதிய ப்ரமாணமாகும். எனவே ராமாயணமானது முதலில் அத்யாய ரூபமாக இருந்து, பின்பு, ஸர்க்கார்க்கு திருத்தி அமைக்கப்பட்ட தென்பது தெளிவுறுத் தெரிகிறது.

மேலும் அஹல்யா சாப விமோசனம் என்ற விடத்தில், இந்தரானுக்கும் அஹல்யைக்கும் ஏற்பட்ட ஸம்பந்தத்தை அறிந்த கௌதமர், அஹல்யை யைக் கல்லுருவும் அடையும்படி சாபமிட்டதாக லோகத்திலும் ப்ரவாதமானது காணப்படுகின்றது. ராமாயணத்தில் வால்மீகி அஹல்யை கல்லுருவும் அடைந்ததாகச் சொல்லப்படாமலிருக்கும் பொழுதே, மஹாகவி காளி தாஸனும் தன்னுடைய காவ்யத்தில் அஹல்யை கல்லுருவை அடைந்து ராமபிரான் அவ்விடத் தேருமிடத்து அவனுடைய பாத தூளியின் ஸ்பர்சமாத்ரத்தால் ஸ்வீய ரூபத்தை அடைந்ததாக எழுதியுள்ளார். உண்மையில் ராமாயணத்தைப் பார்க்கும் பொழுது அஹல்யை கல்லுருவும் கொண்டதாக எழுதுவதற்கு யாதொரு வாக்யங்களும் காணப்படவில்லை.

ஆகவே ராகவன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரமாகிறபடியால் அவனுடைய மஹிமையை எடுத்துக் காட்டவே இப்படி வரைந்துள்ளார்கள் என்றும், மற்றும் அநேக விடங்களில் விஷ்ணுவினுடைய மஹிமையை அதிகாரப் புகழ்வதற்கே புராண ப்ரவசனம் செய்துவந்த அக்காலத்திய புலவர்கள் ஆங்காங்குத் தாமாகவே சிலவற்றைச் சேர்த்திருக்கின்றன ரென்றும் மேல்நாட்டார் அபிப்ராயப்படுகின்றார்கள். இதுகாறும் ராமாயணத்தைப் பற்றிய மேல்நாட்டாருடைய பொதுவான அபிப்ராயத்தை எழுதலானாலும். தற்போது அக்ரந்தத்தில் ப்ரதிபாத்யமான விஷயத்தைப் பற்றி விமர்சகர்களுடைய அபிப்ராயத்தை ஆராய்வோம்.

ஸ்ரீராமனுடைய ஜநகாலம் தொட்டு, அவன் அரண்யத்துக்குச் சென்ற வரையிலுள்ள கதா பாகமானது உண்மையான தென்று மேல் நாட்டார்கள் அபிப்ராயப்படுகிறார்கள். மேற்கொண்டு வரையப்பட்டுள்ள கதாபாகத் தைப்பற்றி இவர்களுள் அநேகர் பற்பல அபிப்ராய மூளைவர்களாகக்காணப்படுகின்றனர். அவர்களுள் சிலர், ஆர்யர் வடக்கே யிருந்து தென்திசை அடைந்ததை (Migration to the South) எடுத்துக் காட்டுவதற்காக ராமாயணமானது வால்மீகியினால் எழுதப்பட்ட தென்றும், மற்றும் சிலர், ஆர்யர்களுடைய படிப்பு முதலிய நாகரிகங்களை (Civilization) எடுத்துக் காட்டவே இச்சரித்ரம் ராமாயண ரூபமாக வரையப்பட்டுள்ள தென்றும்

அபிப்ராயப்படுகிறார்கள். இவ்விரு கொள்கைகளும் போதிய காரணங்கள் ஆகமாட்டா என நம்மவர்களுக்கே தெரியும். இதே நோக்க மூல்ளை மேல் நாட்டாரில் ஒரு சாரார், மேலே சொன்ன இவ்விரு காரணங்களையும் புறக்கணித்துவிட்டு, வேறு விதமான காரணங்களைக் கூறுகின்றனர். அவையாவன:—‘வேதங்கள் ஒருகாலத்திலும் ஏற்பட்டனவல்ல; ஒருவராலும் அவை இயற்றப்பட்டவையுமல்ல; அவை அநாதிகாலமாக இருந்து வருகின்றன’ என்பதே. இவை நம் இந்துக்கணின் கொள்கையுமாகும்; அப்படி யிருந்த போதிலும் வேதங்களை ஒரு காலவரையறைக்குக்கட்டுப் படுத்தினது மன்றி, அதிலும் ரிக் வேதமானது முதன்மையானது என்பதும் மேல் நாட்டாரின்துணிபு. எனவே ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்திரனுக்கும் வருத்ராஸாரனுக்கும் ஏற்பட்டுள்ள சண்டையை ஆதிகவி ராமாயணமாக இயற்றியுள்ளார் என்று இவர் அபிப்ராயப் படுகிறார். இதற்குப் போதிய காரணங்களையும் இவரே எடுத்துக் காட்டியுள்ளார். அவையாவன:—“வீதா” என்ற சப்தமானது கலப்பையின் நுனியிலுள்ள ஒரு வித கருவியைக் குறிக்கும் சப்தம். ரிக் ஸம்ஹிதையில் இதே சப்தமானது அநேக விடங்களில் காணப்படுகின்றது. அதே பதமானது ராமாயணத்தில் ஜங்கனுடைய புதரிக்கு இடப்பட்டிருக்கிறது. பூமியின் கர்ஷண உழையத்தை வேயே வீதையானவள் அகப்பட்டாள் என்ற வருத்தாந்தத்தினால் இந்த ஸம்பந்தமானது தெளிவாகிறது. க்ருஹப ஸுத்ரங்களில், விழுது பமிரிடப் பெற்ற பூமியின் அதிதேவதையாக வீதை-கொண்டாடப் படுகின்றார்கள். வர்ஷ தேவதையான பர்ஜந்யன் எனப்படும் இந்தரனுடைய பத்நியாகவும் அவள் சொல்லப்படுகிறார். எனவே ராமாயணத்தில், அந்த இந்தரனே ராமனாகவும் வருத்ராஸாரன் ராவணனாகவும் சொல்லப் பட்டிருக்கின்றார்கள். ருக் வேதத்தில் “இந்தர சத்ரு” என்ற விசேஷணமானது அளிக்கப்பட்டுள்ளது. அதே பெயரானது ராவணனுடைய புதரனுண இந்தர ஜித்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேதத்தில் வருத்ராஸாரன், தேவர்களுடைய பசுக்களை அபலஹித்துச் சென்றார்கள். அம்மாதிரியே ராமாயணத்தில் ராவணன் வீதையை அபலஹித்துச் சென்றார்கள். மேலும் தேவாஸார யுத்தத்தில் வாடு பகவான் இந்தரனுக்கு விசேஷமாக உபகரித்துள்ளார் என்று வர்ணிக்கப் பட்டுள்ளது. அம்மாதிரியே ராமாயணத்திலும் வாடு குமாரனுண ஹநுமான் ஸ்ரீ ராமனுக்கு விசேஷமான உதவிகளைச் செய்திருக்கிறார். மற்றும் வேதத்தில் “ஸரமா” வென்னும் பெயருள்ள ச்வா வானது வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அதே பெயருள்ள ஒரு ராக்ஷ வியானவள் வீதையை ஆச்வாஸநம் செய்தாள் என்று ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும் ஒவ்வொரு கேஷத்ராவதி ப்ரதேசங்களில் “ஹநு” என்று பெயருள்ள கற்கள் நாடப் பெற்றிருக்கின்றன.

றன். க்ருஷ்டமான கேஷ்ட்ரங்களுக்கு அதிதேவதையாக வீதை கொண்டாடப் பெற்றுள் என்ற விஷயம் மேலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகையால், வீதைக்கும் ஹநுமாருக்குமுள்ள ஸம்பந்தமானது தெளிவுறக் காணப்படுகிறது. எனவே மேல் நாட்டாரின் மற்றையவர்களுடைய அபிப்ராயத்தைக் காட்டிலும் இவருடைய எண்ணமானது மிகவும் மேன்மை யுற்று விளங்குகிறது என்னலாம்.

தவிர: ராமாயணத்தின் காலத்தைப்பற்றி இவர்கள் கொள்கைகளையும் எடுத்துக் காட்டுவோம். ஸ்ரீவ்யாஸ முரிவரால் இயற்றப்பட்டுள்ள மஹா பாரதமானது பெரும்பாலும் ராமாயணத்தைப் பின்பற்றி வரையப்பட்ட தெண்ணலாம். ஸ்ரீவாஸ்மீகி, ஸுமர்ப வம்சத் தரசர்களுடைய சரித்ரத்தை வர் ணிக்க எடுத்துக்கொண்டார். ஸ்ரீவ்யாஸரோ, சந்தர் வம்சத்தினரைத் தமது கதா நாயகராகச் சொய்துகொண்டார். ராமாயணத்தில், ப்ரதிபக்ஷிகளான அஸூரர்களோடு ஸ்ரீராமனுடைய யுத்தம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. பாரதத்திலோ, ஸஹோதரர்களுக்குள் யுத்தம் வர்ணிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி யான காரணங்களைக்கொண்டு ராமாயணத்தைப் பின்பற்றியுள்ளார் ஸ்ரீவ்யாஸர் என்று சொல்லலாம். ஸ்ரீமஹா பாரதத்தில் அதிப்ராசிநமாக வரையப் பட்டுள்ள பாகத்தில் ராமாயணத்தில் உள்ள சில ச்லோகங்கள் அப்படியே காணப்படுகின்றன. மேலும் ஆரண்ய பர்வத்தில் வரையப்பட்டுள்ள ஸ்ரீராமனுடைய சரித்ரமானது, வ்யாஸருக்கு ராமாயணத்திலுள்ள விசேஷமான பரிசயத்தை உறுதிப்படுத்துகிறது.

இம்மாதிரியே புத்தருடைய சரித்ரத்தை ப்ரதிபாதநம் செய்வதற்காக வந்துள்ள பாலி பாதையில் இயற்றப்பட்ட “ஜாதகமாலை” யென்னும் புஸ்தகத்தில் “தசரதஜாதகம்” என்ற ஒரு பாகம் காணப்படுகின்றது. அவற்றுள் ராமனுடைய அரண்ய வாஸ பர்யந்தமான கதையானது காணப்படுகின்றது. ராமாயண ச்லோகங்களும் சில அதில் வரையப்பட்டிருக்கின்றன. அதிப்ராசிநமான பெளத்த கரந்தங்களில் ஆர்யா வ்ருத்தம் காணப்படுகின்றது. ராமாயணத்திலோ இந்த வ்ருத்தம் கொஞ்சமும் காணப்பட வில்லை. பின்னும் ராமாயணத்தில் புத்தரையோ அல்லது யவநர்களையோ புகழ்கின்ற பாகமானது, பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதே யொழிய, வால்மீகியால் சொல்லப்பட்டதாகக் கருதப்படக் கூடாது.

ஸ்ரீ வாஸ்மீகியானவர் ராமாயணத்தில் நாலா விடங்களிலும் ப்ரசாரத்தை எடுத்துக் காட்ட வந்தவர், “காந்யகுப்ஜம்” “கெளாசாம்பி” முதலிய தேசங்களையே எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் கி. மு. 330-ம் வர்ஷத்தில் பெளத்த மதத்தினரான காலாசோகனால் ஸ்தாபிக்கப் பெற்ற தான் பாடலீபுத்ரத்தை இவர் ப்ரஸ்தாவிக்கவே இல்லை. மேற்கூறிய இக்

காரணங்களைக் கொண்டு ராமாயணமானது, பெலாத்தருடைய காலத் திற்கு முன்னரே உண்டானது என்பதில் கொஞ்சமும் ஆகோஷபத்திற்கு இடமேற்படவில்லை.

இதுகாறும் ராமாயணத்தைப் பற்றிய மேல் நாட்டாருடைய அபிப்ராயத்தைச் சற்றேறக்குறைய தெளிவாகக் கூறினோம். மேல் நாட்டாருடைய அபிப்ராயங்களை நாம் தெரிந்துகொள்வதினால் நம்மவர்களுக்கு ராமாயணத்தினிடம் உள்ள மர்யாதையும் பக்தியும் கொஞ்சமும் குறைவுபடப் போவதில்லை. இதை நாம் படித்துத் தெரிந்துகொள்வதினாலும் யாதொரு ஹாநியும் ஏற்படாது. தெய்விகமான இவ்வார்ய பாவைஷயை நம் மவர்களில் அநேகர் புறக்கணித்திருக்க, மேல் நாட்டார்கள். ராமாயணத்தை நன்றாக விமர்சித்துத் தமிழுடைய அபிப்ராயங்களைத் தெரியப்படுத்துவதின் மூலமாக இப்பாவைஷயை அறிந்துகொள்ள ஓர் அரிய ஸந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள் என்பதை நாம் மிகவும் ஸந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

ஸ்ரீ:

### மனமும் மனவிலக்கமும்

(திருக்கோட்டியூரடிகள் திருவடித்துகளன் மே. ஸ்ரீ. ராஜகோபாலன் ஸ்ரீரங்கம்.)

முதற் காட்சி

(பராங்குசப் பிராட்டி தம் பூங்காவில் மலர் கொய்கிறோன்)

பிராட்டி:—இவ்வழகிய பூ, தேவன் எம்பெருமானுக்கல்லால் வேறு யாருக்குத் தகுமீ புஷ்பத்தின் செவ்வி மாருடே திருவடியில் சேர்ப்பிக்க வெண்ணிய ஸ்ரீகஜேந்த்ராந்வானது மனோரத மன்றீடேறவில்லையோ? இன் றெனதாசையும் அப்படியே நிறைவேறுமோ? (பெருஞ்செறிகிறோன்)

(யானையைத் தேடிவந்த)

ஸ்ரீமந் நாராயணன்:—(பிரவேசித்து) நின்றவாறு நில்லா நெஞ்செனும் காட்டானையையும் வசம் செய்ய வல்ல ஆளாங் யந்த்ரமாம் எனது தோள் களில் இன்று ஓர் களிறைச் சிக்க வைக்க வேண்டும். (பரிகரமித்து) அதோ பராங்குச பிராட்டி தான் கொட்ட மலரை மலர்க்கண்களால் நோக்கியவாறு நிற்கிறோன். அவனும் அம்மலரும் எனக்குரிமை. ப்ரேமம் எனும் வாஸனை யேற்றப்பெற்ற அப்புஷ்பத்தை விரைவில் ஸ்வீகரிக்கிறேன். (நெருங்குகிறோன்) (பிராட்டி) ஸும்பரமத்துடன் பின் வாங்குகிறோன்.)

ஸ்ரீமந் நாராயணன்:—பேதாய் கயலோ உன் கணகள்? இவ்விடம் ஓர் களிறு வந்ததுண்டோ? அதைப் பிடிக்க யான் வந்தேன். அதைக் காண்பித்தால் கொண்டு செல்வேன்.

பிராட்டி:—ஜூயரே, நீர் யார்? காரிகையார் நிறை கார்க்கவோ இவ்வேகாந்த ஸ்தலத்தில் நீர் போந்தது?

ஸ்ரீமந் நாராயணன்:—பெண்ணே. யான் ஓர் யானை கொம்பொசித்து ஓரானை கோள்விடுத்து சிருடையவன்.

பிராட்டி:—இங்கு வேறு யானை வந்ததில்லை. தூர் விடீதே! யானை தேடப் போந்தவர் கயலையும் கணகளையும் பற்றிப் பிதற்றுவ தெதற்கு அயலா ரறியில் என்னாகும்? இதென்ன வார்த்தை?

ஸ்ரீமந் நாராயணன்:—வேல் கொண்டு யானையைப் பிடிக்க வந்தவன், இங்கு ஒரு போர்க்கெண்டை வேல் விழி விழிக்க, சித்த ஸ்வாதீந் மிழங் தேன், பித்தரென்றும், வின்பழி நங்குடிக்கென்றும், இன்னும் பல் வேறு வார்த்தைகளையும் ஊராரு மயற் சேரியுள்ளாரும் கூறிக் கொண்டு கூட்டும்.

பிராட்டி:—வன்மமே சொல்லி என்னுடன் நீர் விளையாடுகிறீர். அது கேட்ட என் உடன் பிறந்தார்கள், புண்ய பாபம் அறியாதவர்களாய் தடிபினைக்கு செய்யக் கிளம்புவர். அது கொண்டு நான் அஞ்சவன். விரைவில் புறப்படும். (கடைக் கண்களால் போகாமலிருக்குமாறு கெஞ்சகிறுள்)

ஸ்ரீமந் நாராயணன்:—ஆம். நான் ருக்மி என்ற மைத்துனன் ஒரு வனுடன் போர் புரிந்திருக்கிறேன். நீ அஞ்ச வேண்டியதில்லை.

பிராட்டி:—ஓ! உருப்பினி நங்கையின் அணி நெடுந்தோள் புணர்ந்தும் கள்ளத்தனத்தை நாடறியும். நீர் இங்கிருப்பது என் கண்ணிப் பருவத்திற் கவத்யம் விளைப்பதாகும்.

ஸ்ரீமந் நாராயணன்:—மங்கைய ரிருக்கும் இடத்திற்குச் செல்பவன் யானல்ல. என் குழலோசை கேட்டோடி வந்த ஆய்ச்சியர் பல ரூளர் என் பதற்கு யழுனையே ஸாக்ஷி.

பிராட்டி:—புவன ஸாந்தரரே! உமது குணங்களைக் காதுகள் வழி யாகப் புகுரவிட்டு இழுத்துக் கொள்ளும் வழக்கம் யாருடையது?

ஸ்ரீமந் நாராயணன்:—யாம் வளிய வருபவரல்ல காண். நம் திறத்தில் உபகாரமாக ஆக்கவல்ல ஏதேனும் ஒன்றை நாம் எதிர் பார்ப்பதுண்டு. நீயும் புஷ்பத்தைக் கொய்து என்னை ஸ்மரித்த பின் அல்லவோ இவ்விடம் யான் வந்தது.

**பிராட்டி:**—(லஜ்ஜையுடன் நிற்கிறோன்.)

**பீர்மாந் நாராயணன்:**—(அதிக உத்ஸாஹத்துடன்) உனது கர ஸ்பர்சத்தால் புதுத் துளிரெடுத்த அவ்வழகிய புஷ்பத்தை என் சென்னியில் சூட்டி யானளிக்கும் அந்தண்ணாங் துழாயி னின்பத் தேனைப் பருகிக் களிப்பாய். (அவ்வாறு தானே செய்கிறோன்)

(பேபத்பத்தில் ஸேனையின் ஆரவாரம். தோழிகள் பிராட்டிஷபத் தேடிக் கொண்டு பிரவேசிக்கிறார்கள்)

**பீர்மாந் நாராயணன்:**—பேதாய்! நின்னைப் பிரியேன். பிரியில் தரி யேன். உன் தோழிமார்கள் உன்னைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். நானும் என் ஸேனையைச் சாந்தப் படுத்திவிட்டு விரைவில் வருகிறேன். (செல்கிறோன்)

**பிராட்டி:**—(விசனத்துடன் நிற்கிறோன்)

**தோழிகள் (பரிக்ரமித்து):**— ஸகியே ஏன் வருந்துகிறோய். உயர் விடமடைந்த உனக்கு இனி என்ன குறை? திருமால் தலைக் கொண்ட உனக்குத் தீவிளையேது? வழியில் ஸைந்யங்கள் எதிர்ப் படிமுன் அந்தப்புரம் செல் வோம் வா. (மறைக்கிறார்கள்)

முதற் காக்ஷி முற்றிற்று.

### இரண்டாம் காக்ஷி

(பிராட்டியாரின் திருத் தாயார் சில கிழவிகளுடன் வார்த்தை யாடிக் கொண்டிருக்கிறார்கள்)

**திருத்தாயார்:**—தோழிகாள்! அரும் பெற்ற பெண்ணை நம் பராங்குசப் பிராட்டிக்குத் தக்கதோர் வரலை நீங்கள் காட்டவேண்டும். கோல் தேடியோடும் கொடியின் பருவம் நிரம்பப் பெற்றுனிட்டா எல்லவா?

**ப்ராஹ்மி:**—அரசியே! ஸ்வயம்பூவாய், ஹிரண்யகர்ப்பன் என்ற பெயருடையானுய் ஓர் அண்டாதிபதி ஸத்ய லோகத்தில் வலிக்கிறார்கள். நானுமுகங்களாலும் அப்ராங்கனானுய் வேத கோவத் செய்பவன். ப்ரஜாபதியான அவன் உன் மகனுக்குப் பதியாவதில் தடை யில்லை.

**ஐந்தீர்:**—தேவாதிபதியாவன் தனக்கு வாழ்க்கைப்பட்டு உன் மகள் அப்ஸரஸ்கள் புடை சூழ வீற்றிருப்பதை நீர் பார்த்து ஆநந்திக்கவேண்டும். “இந்தரா! உன்னிலும் உத்தமன் இல்லையன்றே” என்று வேநங்களே அவனை ஸ்துதிக்கின்றன.

பாசபதி :—ராணியே ! அவ் விருவரும் தகுந்தவர்கள்லா. மது கடைபர்களாலும், ராவணனுலும் கவிவுண்ட அவர்கள் வீர மகளிற் கெப் படி மனோனக முடியும்? “ஸ்ரவ பூதங்களுக்கும் கடவன்,” “ஸத்தும் இல்லை அஸத்தும் இல்லை”, “கிவன் ஒருவனே இருந்தான்” என்றிப்படி பல வாருக வேத ப்ரதிபாத்யனான ஸதாசிவனுக்கு உன் மகளை ஸமர்ப்பித்து விடுவாய். புரமொரு மூன்றெரித்து இளங் திங்கள் சூழியுள்ள அன்னான் உன்தன் மகனுக்கேற்றவன்.

மதுரவேணி :—(ப்ரஹேசித்து; தனக்குள்) வயதானவர்கள் சிறுமியின் மனோவத்தை யறிய வகையின்றி அல்லற்படுகின்றனரே. இத்தகைய துராலோசனையைக் கேட்ட மாத்ரத்தால் என்ன நேருகிறதோ நம் பானவக்கு? மானிடவர்க்கென்று பேசச் சாதில் பட்டால் வாழுமாட்டாத தன்மை யாய்த்தே அவன். இக் கிழவிகளும் நம் வார்த்தைகளுக்குச் செவி மடுப்பவர்களல்லரே. அன்று, அம்பூங் தேனிலாஞ்சு சோலையில் விவாஹம் நடந்தேறிய தென்று எவ்வாறு இவர்களுக்கு உரைப்பது. (ஆலோசித்து) இவர்களுள் ஒருவரைய நான் போய் இவர்களைத் திருப்பவேண்டும். (பரிக்ரமித்துப்ரகாசமாய்). தாய் மார்களே! அடியாளது ஆலோசனைக்கும் சிறிது செவி கொடுப்பிரீர். மேற்கே சூட்டாட்டுத் திருப்புவியூர் என்ற ஓர் திருக்களி யுண்டு. தாமரை மன்ற போன்ற முக பாணி பாதாக்ஷிகளை யுடைய கருமா மேனிய னை அவ்வூர் மன்னன் மாணிக்ய சௌலத்தில் தாமரை ஓட்டகள் பூத்து போலிருப்பான். அன்னைமீர்! நும் மகள் அவன் பேச்சேயாக இருத்தல் பற்றி அவனுக்கு இவளை மணம் முடிப்பது யுக்த மென்றெண்ணுகிறேன்.

தீருத்தாயார் :—நங்காய்! அழிகயவன் அவன் என்று கூறக் கேட்டோம். நன்று. அணிகலனிருந்தால்லன்றே நம்புனையிழைக்குத் தக்கவனுவான்?

மதுரவாணி :—நீண்முடி, சங்கு, ஆழி, நால், ஆரம், நாபுராதிகள் தொடக்கமாய் ஸ்வோசிதங்களாய், ஸாகங்தங்களாய், ஸாக ஸ்பர்சங்களாய், சின்மயங்களான ஒப்புயர்வற்ற ஒப்பனைகள் பல அவனுக்குண்டு.

பாசபதி :—முப்புரமெறித்த எம் தேவன் போல் வீர்யமுடையவனை நீ கூறும் மைந்தன்?

மதுரவாணி :—உலகம் புகழும் படை யேங்கி போர்புக்கு அஸ்யாநாரா நாசம் செய்த சதுரனை என் தோழி அலோராத்ரம் புகழ்ந்து கொண்டிருக்கிறோ!

ஐந்தீர் :—வாடிய பயிர்க்கு மழை பொழிந்து அவைகளுக்குப் புத்துயி ரளிக்கும் எம் ஸ்வர்க்க வேந்தன் போன்று உன் வரண் உபகரிக்கும் குண முடையவன் தானே?

**மதுரவாணி :**—அதுவும் மிக்குண்டிவரிடத்தில். உம் இந்தரன் உள்ளிட்ட ஸகல ப்ரபஞ்சத்தையும் ப்ரளயம் வந்தபோது தன் வயிற்றில் வைத்து ரக்ஷித்து, பிறகு உமிழ்ந்து காத்தவன் இவன்தானே!

**திருத்தாயார் :**—இவனை நாம் அறியோம். நாட்டில் நல்லார் பலருண்டு. வேறொருவனை ஆங்வேஷித்து அவனுக்குக் கொடுப்பதே செய்வோம்.

**மதுரவாணி :**—(பதைத்தவளாய் தனக்குள்) காந்தர்வமான விவாஹத்தை நான் எப்படி வெளியிடுவது? இன்றேல், இப்பேதைகள் வேறு ஸமய பந்தம் செய்து நம் உயிர்த் தோழியை முடிப்பர்களே. (ப்ரகாசமாய்) அன்னைகாள்! என் தோழியின் உரு சின்னாட்களாக வேற்றுருவாகி வருகிறது. ஆபரணங்களையும் ஆடைகளையும் புதிய முறையில் சாத்திக் கொள்கிறோள். மேல் தேசத்தாரைப் போல் பட்டுடுக்கிறோள். ஸம்ச்சேவதம் வரதமோ என்றஞ்சுகிறேன்.

**திருத்தாயார் :**— சிறுமியே! அம்மாறுதல் வயதேறியதால் வந்ததாக இருக்காதோ?

**மதுரவாணி :**—திருப் புலியூரிலுள்ள தாம்பூலத்தால் வந்த செவ்வி உம் மட நங்கையின் திருவதரத்தில் காணக் கிடைக்கிறது. திருப்புலியூர் நாயனார் திருவருளால் வளர்ந்த கமுகல்லது பிறிதொன்றுக்கு அத்தகைய செவ்வி கிடையாது தாயே!

**திருத்தாயார் :**—அச்செவ்வியும் மெல்லியலிதழிற்கு ஸ்வாபாவிகமே.

**மதுரவாணி :**— ஶ்ரீய:பதியின் திருவருளில் மூழ்கினதற்கு அடையாளம் பலதிருந்த ஊ. நீரே நேரில் பாரும்.

**திருத்தாயார் :**—நான் பெற்றெடுத்த பொற்கொடி மேல் ப்ரணயத்துடன் அவன் இருப்பான் என்பதற்கு என்ன ஸாக்ஷி?

**மதுரவாணி :**—அவனது ப்ரணயித்வம் கிடக்கட்டும். அவனேட்டை ஸம்பந்தத்தால் வந்த ப்ரணயித்வம் உடைய அவ்லூர் ஸ்தாவரங்களின் இருப்பும் அத்யாச்சர்யமாயிருக்கும். பாந்த இலைகளையுடைய வெற்றிலைக் கொடிகள், பணைத்த பாக்குமரங்களைப் புல்கி உயர்ந்து வளந்து நிற்கும். இந்த இளம் ஸ்தாவர தம்பதிகளுக்கு, புஷ்பங்களாகிய காளஞ்சிகளையும், இலைகளாகிய ஆலவட்டங்களையும் கொண்டு வாழை மரங்கள் தொண்டு செய்து பலனடைகின்றன அவ்லூரில்.

**ப்ராஹ்மி:**—ப்ரஹ்மாவுக்குப் போல் இவனுக்கு ஆசார சுத்தியுண்டோ?

மதுரவாணி:—அதுவும் உண்டு. செல்வவான்களான வடமொழி மறைவானர் செய்யும் வேள்விகளில் எழுந்த நெய்யழல்வான் புகை அமரர் நாட்டையும் மறைக்கும் வல்லமை யுடைத்து.

ப்ராஹ்மி:—அமரர்க்கு மறிவீந்த ப்ரஹ்மாவுக்குப் போல் தத்வஜ் ஞானம் உண்டோ அவனுக்கு?

மதுரவாணி:—அவ்லூர் ஸாமவேஷிகளின் காந சப்தமும், வைதிகர் களின் வேதார்த்த விசார கோஷமும் மிக்கெழுந்து கடலோசை செவிப் படாதவாறு தடுத்து விடுகின்றன.

தீருத்தாயார்:—இவன் இத்தன்மையான் என்பதை ஒப்பினேம். ஆயி னும் பிறரையும் சிந்தை செய்து பார்ப்போம்.

மதுரவாணி:—தாயே! மற்றொரு உபாயம் எதற்கு? இவள் திருமேனி யில் தண்டுழாய் கமழு நிற்கிறது. அப்புலியூரில், இவளை மணக்க வென்றே வந்து விண்ற ஆச்சர்ய புருஷனேடு இவளுக்கு காந்தர்வ மணம் நடந்தேறியது. இது ஸத்யம்.

எல்லாரும்:—அது ஸரி—ஏற்கும் பெரும் புகழ் வானவீசன் கண் னன் தனக்கு, ஏற்கும் பெரும் புகழுடையவளே நம் பராங்குசப்பிராட்டி. (எல்லாரும் போகிறார்கள்)

இரண்டாவது காக்ஷி

முற்றிற்று.

ஸ்ரீ:

**புஸ்தக விமர்சம்.**

(1)

அதிகார ஸங்கரஹம்:—ஸ்ரீ கிமாந்த மஹா தேசிகன், தன்னுல் செப்பப்பட இள்ள ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரயலாரத்தின் ஒவ்வொரு அதிகாரத்தின் விஷயத்தையும் பாட்டு ஞாபமாக ஸங்கரஹித்து, அந்தப் பாட்டுகளை அததன் அதிகாரத்தின் முடிவில் அந்தந்த அதிகாரத்தின் ஒரு பாகமாகச் சேர்த்து அதுக்குத்திருக்கிறார் என்பது ஸ்ரீ வைஷ்ணவர்க் கொல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். அந்தப் பாட்டுக்களை மாத்ரம் தனி யாக எடுத்து அவைகளுக்கு எளிதான தமிழ் நடையில் ஒரு உரையை எழுதி ஸ்ரீ. உப. வி. கே. ராமாநுஜாசார்யர் என்று ப்ரவித்தரான மஹான் இப்பொழுது இந்தப் புஸ்தக ரூபமாக வெளியிட்டிருக்கிறார். ஏற்கெனவே இரண்டு வர்ஷங்களுக்கு முன் இவரே ‘ரஹஸ்யத்ரய ஸாரச் சுருக்கு’ என்று இதே விஷயமாக ஒரு க்ரங்தத்தை வெளியிட்டிருக்கிறார். ஸம்ஸ்க்ருத ஜ்ஞாநமிராத கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவ ஆஸ்திகர்களுக்கு அது மிகவும் உபகாரமாக இருக்கிறது. ஆனால் அதில் இந்தப் பாட்டுக்களாவது இவைகளின் அர்த்தமாவது எழுதப்படவில்லை. தமிழ் உரையுடன் கூடிய இந்தப் பாட்டுக்கள் அடங்கியுள்ள இந்தப் புஸ்தகம் அதை ஆஸ்திகர்களான அதிகாரிகளுக்கு விசேஷித்த உபகாரத்தைச் செய்யும் என்பதில் ஆகோபமில்லை. பாட்டுக்களின் அர்த்

தத்தைத் தவிர்த்து, ஒவ்வொரு அதிகாரத்திலும் அதன் விஷய ஸங்கரஹமும் மூன் பின் ஸங்கதிகளும் இதில் சேர்க்கப் பட்டிருக்கின்றன வென்பது இதற்கு ஒரு விசேஷத்தைத் தோன்றுவதாக கொடுக்கின்றது.

ஸ்ரீ. உ.ப. ராமாஜாசார்யருடைய வேதாந்த விஷயமான ஜ்ஞாநத்தைப் பற்றி நாம் பேசப் புகுவது ஒரு விடப்பந்மே ஆகும். அவர் வதாசார்ய கடாக்ஷம் பெற்றவர்; அது னல் தத்வங்களைல்லாம் எவ்வித சங்கா களங்கங்களுமின்றிக்கே அவருடைய மாண்பில் ப்ரகாசித்துக் கொண்டிருக்கின்றன. ‘ஆகையால் அதைப் பற்றி நாம் குண விமர்சம் செய்வதற்கு ஸர்வ ப்ரகாரத்தாலும் அர்த்தமாக்கல். ஆனாலும், அவர் தமது ஜ்ஞாநத்தை ஜகத்திற்கு உபயோகப்படும்படி விநியோகிக்கும் ரீதியைப் பற்றி மாத்ரம் நாம் ஒரு வாரத்தை சொல்லத்துண்ணிவோம். எந்த கரங்தத்தை எடுத்தாலும் அதன் மர்ம பூதங்களான விஷயங்களை ஒன்று இரண்டு மூன்று என்று பொறுக்கி எண்ணிட்டு ஸாமாந்யர்களாயும் சர்த்தை இன்றி நுணிப் புல் மேய்ப்பவரகளாயும் மூள்ளவர்களின் மாண்பில் கூட அழுந்திப் பதியுமாறு எடுத்து உரைக்கும் ஸாமாந்தயத்தை இவரிடத்தில் கண்டது போல நாம் வேறு ஓருவரிடமும் கண்டோமில்லை. அவரால் எழுதப்பட்டுள்ள ஸ்ரீ பாஷ்ய விவரணம், ஸ்ரீ பாகவத ஸங்கரஹம் முதலான ஈகல க்ரங்தங்களிலும் வ்யக்தமாயும் சிக்சேஷமாயும் ஸங்கரஹிக்கும் இந்தச் சக்தி விசேஷம் நங்களுக்கு ப்ரகாசிக்கின்றது. பரீஸ்கார்க்குப் படிக்கும் சிறு பிள்ளைகளுக்குப் போதிப்பது போலவே இவர்போதிப்பதைப் பார்த்து நாம் மிக்க ஆச்சர்யமடைகிறோம். இதுவும் பகவத் கடாக்ஷமே.

## (2)

ஸம்ஸ்க்ருத ச்லோக ரூபமாக அமைக்கப் பெற்றுள்ள இரண்டு புஸ்தகங்கள் நாம் வரப்பெற்றோம். அவைகளுள் ஒன்று, ஸ்ரீ அஹோபில மடத்தின் ஆஸ்தாநம் 40-வது பட்டத்தில் மூர்த்தாபி ஷிக்தராய் எழுந்தருளி யிருந்த ஸ்ரீ ரங்கநாத சடகோபயதின்ற மஹா தேசிகனுடைய வைபவத்தைப்பற்றிப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. அதில் நாற்றெட்டு ச்லோகங்கள் இருக்கின்றன. அந்தப் புஸ்தகத்திலேயே ‘ஸ்ரீ லக்ஷ்மீந்ருவியமிலூ ஸ்தவம்’ என்று ஓரு ஸ்தோத்ரமும் இரண்டாவது பாகமாக வெளியிடப் பட்டிருக்கின்றது. அதில் உபக்ரம சதகமென்றும் உப ப்ருஹ்மன சதகமென்றும் உபஸ்மஹாரா சதகமென்றும் மூன்று சதகங்கள் தெண்படுகின்றன. இவையெல்லாம் ஸ்ரீ. உ.ப. ஸ்ரீ கேசவ ஸு-மரி என்றும் மஹா கவியால் இயற்றப்பட்டவை பெற்று நாம் அறிகிறோம். ச்லோகங்களுடைய அர்த்த புஷ்டியையும் ரஸவத்தையையும் ஸாசப்த ஸம்பத்தியையும் பார்த்து நாம் மிக்க ஆசுந்தத்தை அடைகிறோம். இதன் விலை எவ்வளவு என்பதும் எவ்விடத்திலிருந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அந்தப் புஸ்தகத்தில் ஓரிடத்திலும் விளக்கப்படவில்லை. மதிராஸ், திருவல்லிக்கேணி கபீர் அச்சாரீ வில் முத்ரிதமென்று மாத்ரம் தெரிய வருகின்றது.

மற்றொரு புஸ்தகமும் ஸம்ஸ்க்ருத ச்லோக ரூபமே. அதில் ‘ஆசார்ய சேகரம், என்றும் ‘யதிந்தர குண தர்ப்பணம்’ என்றும், ஸ்ரீ தேஹுஸீச வந்தந மாலை’ என்றும் மூன்று க்ரங்தங்கள் காணப்படுகின்றன. இவை யெல்லாம் ஆவிஷ்ர ஸ்ரீ. உ.ப. ஸ்ரீ விவாஸார்ய ஸ்வாமியால் இயற்றப்பட்டவை, இந்த க்ரங்தத்திலும் முதல் க்ரங்தத்திற் போலவே குண புஷ்டி ஏராளமாகக் காணப்படுகின்றது. இதன் விலை அணு 4. இது, திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்தில் பதிக்கப் பெற்றிருக்கின்றது.

ஸ்ரீ:

## கடிதங்கள்.

(1)

### உப்பிலியப்பன் வெந்திதி.

ஸ்ரீ பூமிதேவியன் முரூர விந்தம் போன்றதும், நூற்றெட்டுத் திருப்பதிகளி  
லொன்றாகச் சிறந்து விளங்கி உப்பிலா வப்பன் (உப்பிலியப்பன்) கோவில் என்று பிர  
வீத்திப் பெற்றதுமான திவ்ய தேசத்தின் கண (8—4—34) ஸ்ரீமுக ஞா பங்குணிமீ  
26 ஒ ச்ரவண நகுத்திரங்கடிய சுபதினத்தில் திருக்தேர் உத்ஸவம் அதி விமரிக்க  
யாக நடைபெற்றது. அன்று மாலை 4 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில்  
சேர்ந்த வித்வத் கோவ்டியில், டிரஸ்டிகளின் கோரிக்கைப்படி நாச்சியார் கோவில் கூக்கி  
மீமந்தரம் ஸ்ரீ உபய வேதாங்க வித்வான் அபிகவ ஸரஸ்வதி வாங்முக ரத்ன கோச  
குருவர்ய நடானார் க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமி இந்தத் திவ்ய கேஷ்டரத்தின் மகிழமை  
யைப்பற்றி தாழுடனியற்றிய ச்லோகங்களால்

சுதூ திருதூகீபூயிதா உதொ ஜூர விதீணா

வீயீ விவாயாவணமுரீ: ஸ்ரீஉநஹாவௌரா

வாரீ வில-அதூர ஜி தாழார் யிராரா ராஜயாநீ ||

என்றபடி பிரவித்த பரிசுத்தமாய் நிலவளம் நீர்வளம் முதலிய பல வளங்களும் மலி  
யப் பெற்று வீதிகளுடன் கடிய திருவிண்ணனகரமாம் “ வயோம புரி ” அமராவதியின்  
வணப்பைவிடச் சிறந்ததாய் விளங்கி,

என்னப்ப னெங்க்கா யிகுளா யென்னைப் பெற்றவளாய்  
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்ப னென்னைப் பனுமாய்  
மின்னெப்பன் மதிள்குழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்  
தன்னெப்பா ரில்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே

என்ற திவ்டஸுமக்கிக் கிணங்கியும் பொன்னப்பன் முதலிய பஞ்சங்கு நிதர்சக ஸ்வரு  
பாவிர்ப்பாவ திருநாம யுத்தனுகீ “ வணாா ராவஸாநாா யுவனாா ” என்று பூயாநா<sup>9</sup>,  
என்று சகல ரஸங்களுள் உப்பு முக்கியமாக இருப்பினும் ப்ரம்ம நிஷ்டர்களான யோகி  
கள் உப்பில்லா வுனவைப் புசிப்பதில் யோகவித்தியம் ஆரோக்யமு ஏற்படுமென்ற  
கொள்கையின ராதலின் “ யா-வஸங்ஹாவுநாய்தாய வஸங்ஹவாழி ” என  
கிதாஶார்யன் பட்டோலைக் கொண்டதற்கனு குணமாக யோகிச்ரவளும் பகவான் தானே  
யநுஷ்டித்துக் காட்ட இந்த திவ்ய கேஷ்டரத்தில் அவதரித்து உப்பில்லாமலே அலவண  
கல்யண வெங்கடேசங்க, தளிகைப் பிரஸாதங்களைத் திருவுள்ளாம் பற்றி அமுதத்திற்  
கொப்பான திவ்யாங்கங்களை வழங்கும் போது கைமுத்ய ந்யாயத்தாலே எந்தப் பெரு  
மையைத் தான் பிரஸாதிக்காமல் ஏழுந்தருளி யிருப்பார் என்பதை பக்தா க்ரோஸர்கள்  
உணரக்கூடிய விதயமாய் உப்பிலி யப்பன் ஸங்கிதியில் ஸ்ரீ பூமிதேவி ஸமேதனன  
எம்பெருமான் பக்தா பீஷ்ட பலப்பிரதனகத் திருவதாரம் செய்தருளி அனைவரையும்

ஸம்ரக்ஷித்து வருகிற பெருமையையும் பல்கலை பொருங்கிய மேற் கோள்களால் விளக்கி, அதிபக்திப் பரவசராய் ஸாதன தர்மத்தைத் தழுவிய ஆலய வைபவ விஷயங்களுடன் பூரி பாவத சிரோமனிகள் ஆனந்திக்குமாறு உபங்கியவித்த பெருமை புகழ் கூடியது.

உப்பியப்பன் ஸங்கிதி, }  
12—4—1934. }

ஒரு பக்தன்.

(2)

ஸ்ரீ வீத்வித்யா பாடசாலை, சைதாப்பேட்டை,  
ஆறுவது வார்ஷிக மஹாத்ஸவம்.

(1—4—34)

[ஸாதன தர்மத்தில் ஊக்கம் குன்றிவரும் இக்காலில் முக்யமாக ஆங்கிலம் தற்கும் மாணவர்கள்கு வைதிக தர்மத்தில் அபிமாநம் குறையாமலிருக்கும் பொருட்டு, அவர்கள்கு மதஸம்பந்தமான விஷயங்களை விளக்கி, நற்குண நம்செய்கைகளைப் புகட்டி, அவர்களை நல்வழிப்படுத்தவேண்டுமென்ற முக்கீடு கோக்கத்துடன், வைதிகீதர்மாபிமானி கள் பலருடைய அபிமதத்திற் கிணக்க, இப்பாடசாலையானது சென்ற 1928 மார்ச்சும் 23-ல் பூரிகுஞாதபுரம் எனப்பெயர்வாய்ந்த சைதாப்பேட்டையின்கணிலு வப்பெற்று, இப்பொழுது ஆறு ஸம்வத்ஸரங்களாக ஆஸ்திக மஹான்களின் அநுக்ரஹத் தால் ப்ரதி ஸம்வத்ஸரமும் அபிவருத்தியடைந்து, இதுகாறும் நிரவிக்கமாய் நடந்து வருகின்றது. இப்பாடசாலை அவித்துவரும் கல்வியபைன் முதியோரும் பெறுவதற்கு அநுகூலமாகச் சென்றவருஷம் முதல் அவர்களுக்கும் இப்பாடசாலையில் தனி வகுப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதுவும் எம்பெருமான் இன்னருளால் இடையூன்றி இனிது நடைபெற்ற வருகின்றது. ப்ரதிதினமும் காலை 4½ மணி முதல் 6 மணிவரை சிறு வர்க்கும் பெரியோர்க்கும், புருஷஸ்லாக்கதம் உபசிஷ்ட, ருத்ரம் முதலிய உபயுக்த வேத பாகங்கள், ஸந்த்யா வந்தஞ்சி மந்த்ரங்கள், கல்யாண பஞ்சாதிகள், தமிழ் ப்ரபந்தங்கள், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம், இதர ஸ்தோத்ர பாடங்கள், பஜனை பாடங்கள், முதலியவைகளும், அகாராப்யாஸம் முதல் ஸம்ப்ரக்ருத பாஹோயும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன், தினங்தோறும் மாலை 6½-மணி முதல் 7-மணி வரை, மாணவர்களால் பூரிவிஷ்ணு ஸஹஸ்ர நாமாதி பாராயனங்களும், 7-மணி முதல் 8-மணி வரை, முதியோர்களால் வேத பாகங்கள், மந்த்ரங்கள், ஸ்தோத்ரங்கள் முதலியவற்றின் அனுஸந்தாநமும் நடத்தப்பட்டுவருகின்றன.

இடையிடையே மதவிஷயமான உபந்யாஸங்களும் இதிஹாஸ புராண கதா கால கேபங்களும் நடத்தப்பட்டு வருவதுடன், மாணவர்களின் குானுபிவ்ருத்தியின் பொருட்டு மதஸம்பந்தமான புத்தகங்களும் ஸம்ப்ரதாய கிரந்தங்களும் அடங்கிய புத்தகங்களை பொன்றும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. இதற்கும் இதைச் சேர்ந்தவாசக ஸாலைக்கும் பல கிரந்த கள்தாக்களும் பத்திரிகைசிரியர்களும் தமது ப்ரசரங்களை இலவசமாக உதவியிருக்கின்றனர்.]

ஷே. பாடசாலையின் ஆருவது வார்விக் மஹோத்ஸவம் சென்ற பங்குனி மீ 19-ல் ஞாயிற்றுக்கிழமை (1—4—34) மாலை 4-15 மணிக்குச் சௌதாப்பேட்டை பூர் ஸெலாந்தரீச்வரஸ்வாமி ஸங்கிதியில் நடைபெற்றது. ரிடையர்ட் டிஸ்டிரிக்ட் ஜுட்ஜெம் 'தர்ம ராஜ்யா' பத்ராதிபருமானப்ரஹ்மபூரி கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரிகள் அன்புடன் அக்கிராஸநம் வழித்தனர். அன்றா பூரணகும்பத்துடன் வார்விக்மஹோத்ஸவத் தொண்டாட்ட மண்டபத்திற்கு வரவேற்கப்பட்ட பின், பாடசாலைத் துணைத் தலைவரான பூரி. உப. ஸாதர்சாசார்யஸ்வாமி ஸம்லிங்குதத்தில் அக்ராஸநாதிபதி யவர்கள்கு நல் வரவு கூறினர்.

பாடசாலை மாணவர்களால் தெய்வ வணக்கம் நடத்தப்பட்ட பின்னர் அக்ராஸநாதிபதியவர்கள் தமது முன்னுரையில் பாடசாலையின் நோக்கங்களையும் அதன் கடவுடுக்களையும் புகழ்ந்து பேசி, சிகிதைஸ், ஸாவிதரி, இவ்விருவர்களின் உபாக்யாநங்களால் ஆடவர் பெண்டிர் இவ்விருபாலரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை நன்கு விளக்கி, அத்தகைய நடவடிக்கைகளைப் பயிற்று விப்பதற்கு இளைமையே ஏற்ற பருவம் என்பதை வற்புறுத்தி, இதனைப் பின்பற்றி இப்பாடசாலை செய்து வரும் வேலையையும் மிகவும் புகழ்ந்து பாராட்டினர்.

பின்னர் பாடசாலைத் தலைவரான பூர்மான். ரா- வரதாசாயர் வருஷாந்த அறிக்கையைப்படிக்க அதன் பின் பாடசாலைமாணவர்களாகிய சிறுவர்களும் முதியோரும் தாம் இவ்வருஷத்தில் கற்றுக்கொண்ட ப்ரபந்தங்கள், ஸ்தோத்ரங்கள், உபநிஷத்த், கல்யாண பஞ்சாதி, ஸங்த்யாவந்தலுதி மந்த்ரங்கள் முதலியவற்றினின்றும் சிற்கில பாகங்களை அளிவரும் கொண்டாடுமிப்பதி கம்பீரமாகவும் தெளிவாகவும் ஒதுனர். பிறகு பாடசாலைச் சிறுவர்களின் சங்கீத கச்சேரியொன்று நடைபெற அதன் பின் மாணவர்கள் ஸம்லிங்குதத்தில் சில நாடக பாகங்களை மிகச்சிறப்பாக நடித்து, ஷே. பாணஷயில் அபிநயத்துடன் சிற்கில உபந்யாஸங்களும் செய் தனர்.

இவை முடிந்ததும் அக்ராஸநாதிபதியவர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பின்பு தாம் முன்னுரையில் கூறிய முறைப்படியே பாடசாலை நடத்தப்பட்டு வருவதைச் சிலாங்கித்து, முக்கியமாக மாணவர்கள் அதிகாலையில் ஏழுங்கு வந்து ப்ராஹ்ம மூஹார்த்தத்தில் ஸத்விஷயங்களை அப்ய வித்து வருவது பெரிதும் போற்றத்தக்க விஷம் என்றும் கூறி, இப்பாடசாலையானது மேன் மேலும் அபிவ்ருத்தியடைவதற்கேற்ற உதவிளைப்புரிவது இங்காவாசிகளின் முக்கிய கடமைபாகுமென்பதை வற்புறுத்தித் தமது உபந்யாஸத்தை முடித்தனர்.

பின்னர் பாடசாலாதிகாரிகள் அக்ராஸநாதிபதியவர் கட்கும் எனியோர்க்கும் வந்த நோபசாரம் கூற, சமார் 7½ மணிக்கு ஸம்பாவனை தாம் பூலங்களுடன் கொண்டாட்டம் முடிவு பெற்றது.

(2)

மஹாத்மா காந்திஜி அவர்கள் ஸமுகத்துக்கு ஓர் அந்தரத் தபால்ஃ—

இப்பவும் தங்கள் பால்யத்தில் இங்ஙாட்டை விட்டுக் கப்பல் யாத்ரை செய்து, ஒமைக்குச் சென்று, அங்கே ஸண்டன் மாநகரிற் கலாசாலையிற் கல்வி கற்கத் தொடக்கி, ஸாயர் பரீஸ்கூக்குப் படித்ததுடன் ஆங்கில விவிலிய வேதத்தையும் ஒதுக் காந்தர் ரஹஸ் யார்த்தங்களை அறிந்து அவற்றிற் சிலவற்றை அப்பாஸத்திலும் அநுஷ்டாநத்திலும் கொண்டுவந்து, சிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களைக் கொண்டாடும்படி ப்ரச்யாதி பெற்றிருக்கிறீர்கள். மேலும் ஸக்யாக்ரஹ வர்தம் பூண்டு, தாங்களும் தங்கள் சிவ்ய கோடிகளும் அங்கே தடவை சிறை வாஸம் செய்தும், அங்கே நாட்கள் உபவாஸம் செய்தும் உலகமெங்கும் புகழ் பெற்றிருக்கிறீர்கள். தற்போது தங்கள் விவிலிய வேதத் திற் கற்று சில விவியங்களைத் தங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன். தனை செய்து செவி கொடுப்பீர்களென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஆதியில் வானுலகத்தில் சாத்தன் (Satān) ஸ்வதந்தராபினிவேசத்தினால் கடவுளைப் பகைத்து, அவருடன் போர் புரிந்து அங்ஙாட்டை விட்டுத் தன் “ஸகாக்கங்களுடன் கிழே தள்ளப்பட்டான்ஸல்லவா !” அப்படித் தள்ளப்பட்ட பிறகும் தான் பிடித்து ‘அந்த ஸ்வதந்தரர் பினிவேசத்தை விடாமல் தலைகீழாக ஏழு நாட்கள் அல்லும் பகலும் ஆகாய யாத்திரை செய்து பாதாள லோகத்தை அடைந்தான்ஸல்லவா ?’ அங்கே விழுந்தவன் மூர்ச்சை தெளிந்து தன் ஸகாக்களையும் மூர்ச்சை தெளிவித்து அவர்களுடன் கொண் விலிஸ் கூடி, “வானுலகத்தில் அடிமையைத் தொண்டு புரிவதினும் நரகத்தில் ஸ்வய ராஜ்யம் புரிவது கவிமென்று தேர்ந்தான்ஸல்லவா ? அங்கியும் தான் கெட்டது போல் பூ லோகத்தில் உதிக்கப் போகும் மனித வர்க்கத்தினரையும் கெடுக்க வேண்டுமென்று தீர்மானித்து அத்தீர்மாநத்தை நிறைவேற்றச் சாத்தன் பூலோகத்திற்கு யாத்ரை செய்து வங்கு யாரு மறியாதபடி திருடன் போல் “Paradise” என்று சொல்லப்பட்ட நந்தவந்தை யடைந்து அங்கே மனித வர்க்கத்தின் மூலக்கிழக்கில் அந்த ஸ்வதந்தரர் பினிவேசமானத் தன் நிர்மல மர்திரத்தைக் கலந்தான்ஸல்லவா ? அது முதல் மானிடர் ஜனிக்கும் போதே அந்த ஞானம் ஒவ்வொருவருக்கும் பிறப்புரிமையாக வந்து கொண்டுருக்கிறதல்லவா ? நிற்க : இந்த ஸ்வதந்தரர் பினிவேசம் பூ லோகத்தில் என்னென்ன தீங்கிமைத்திருக்கிற தென்பதைத் தங்களுக்கு உணர்த்து வேண்டுமாயின் கூறுகிறேன் கேளுக்கள் :— இதுவே ஆனுக்கும் பெண்ணுக்கும் ஆகவொட்டாமல் அடித்துப் பரிவினை வியாரஜ்ஜியங்களுக்குக் காரணமாக விருக்கும் பாபப் மந்தரம் இதுவே ஒரு தாய் வயிற் ரிற் பிறந்து சகோதரர்களைப் பகைக்கச் செய்து ஜூகிய குடும்பங்களைப் பிரித்து வைக்கும் அகம்பவ மந்தரம் இதுவே ஒரு தேசத்தில் வாழும் பல ஜாதியினரைப் பகைக்கச் செய்து ஸமூக வாழ்க்கையைச் சாக அடிக்கச் செய்யும் சனிவரின் மந்தரம் ; இதுவே ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தோடு கொடுக்கல் வாங்கல் ஸாவாதேவி செய்ய வொட்டா மல் மறியல் செய்து ஜகத் வியாபாரத்தைத் தடை செய்து நிறுத்தி எல்லோரையும் கெள்பின்தாரிகளாக்குவிக்கும் சூடர் மந்தரம், இதுவே உலகம் பரிதபிக்க மகா யுத் தத்தை புண்டாக்கிப் பலகோடி வீர தீர்களைப் பாதாளத்திற்கனுப்பிய அப்பாழான மந்தரம்,

இத்தகைய தீங்குளை விளைவித்திருக்கும் இந்தத் திருமந்திரத்தைத் தாங்களும் தங்கள் சிவ்யர்களும், மஹா ஜகங்களுக்கு உபதேசிக்க ப்ரயத்நப்படுவது கூடாது காரி யம். இதற்கு எதிர்த்தட்டான் மூலமந்தரம் யாதென்று உணரத் தாங்கள் எங்கள் ஆசார்ய ஸ்வாமிகளை யடித்து அனந்தமான தண்டன் சமர்ப்பித்து க்ரமப்படி அவரால் உபதேசம் பெற்ற தாங்கள் வெளிப்புறப்படுவிராகின் பகவான் தங்களுக்குத் தரிசனங்களுடுப்பெண்பதுற்குத் தடையில்லை. இப்படிக்குத் தாங்கள் இனஞ்சியிர்த் தோழ னும், பூரி வைஷ்ணவ கோடிகளின் தாஸாஜு தாஸாஜு தாஸாஜு மானுமான.

கைதாப்பேட்டை  
10—4—34 } .

S. கிருஷ்ணமாகாரி,  
பி. ஏ., எல். டி.

ஸ்ரீ:

ஸ்ரீரையே நா:

ஸ்ரீரைத ருக்ஷீந்ரைவிறீஹ வாவு ஹெண டா:

யெரண: பூவிஶா கீ வாவிலீா பூவாவுா.  
வங்ஜீவயதுவிழுஶக்தியா: ஹெயா ஹீ |  
கந்ராங்ரூ ஹெஷுவாணஸ்ரூ வணத்தாந்திராந்து  
பூஞ்சாந்தொ ஹெவதெ வாராஷாப தக்கெலை ||

ஸம்பாதகரின் குறிப்புகள்

இரண்டொரு மாஸங்களுக்கு முன் கங்காதீரத்திலுள்ள பேர்கார் ராஜ தானியில் பெரியதொரு உத்பாத ரூபமான பூகம்யம் ஸம்பவித்து, அதனால் அளவற்ற ஜங்கள் மாண்மடைந்ததுடன் ஏராளமான துக்கங்களும் சொத்துக்களும் மீளாத நாச மடைந்ததை எல்லாரும் அவைகளின் அறிந்திருக்கலாம். இந்த விபத்தைப் பற்றி மனம் நொந்து ஹேது வாகும் மிகக் கிர்வேதத்துடன் பேசி வருங்காலத்தில், மஹாத்மா பாபங்களும். காந்தி என்பவர், இந்த உத்பாதமானது நாம் செய்து வரும் உத்கடமான பாபத்தின் பலமாகப் பகவானால் ஏற்படுத்தப் பட்ட தென்றும், இதை அறிந்து நாம் எல்லாரும் சீக்கிரத்திலேயே அந்தப் பாபத்திலிருந்து சிவ்ருத்திக்கும் பக்ஷத்தில் பகவான் ப்ரீதனாகி நமக்கு சீரே யல்லைச் செய்வானென்றும் பல தடவைகளில் பறைமுகமாகச் சொல்லி வருகிறார். இது மிகவும் சரியான வார்த்தையே. நாம் செய்யும் கர்மங்களின் பலமாகவே பரம புருஷன் நமக்கு ஸாகங்களோயும் துக்கவுகளோயும்

ஸங்கல்பிக்கிறுன் என்பதே நமது சாஸ்தரம்: ஜகத் முழுவதும் அவன் ஆதிநமே.

‘ஹீஷாட்டாஸாதாதஃ வவதெ-ஹீஷாதெதி ஸ-நுய-கி-ஹீஷா  
ஸாத-தி-ஹீஷா-புஷ-தூ-ப-ாவதி வாவ-க ஹதி’

[பகவானுடைய ஆஜ்ஞை அடியாகவே காற்று வீசகிறது, ஸமீர்யன் உதய மடைகிறுன், அக்னி இந்தரன் ம்ருத்யு முதலானவர்கள் தங்கள் தங்கள் க்ருத்யங்களைச் செய்து வருகிறார்கள்] என்கிறபடி இந்த லோகம் விற்பதும் நடப்பதும் நசிப்பதும் எல்லாம் பகவானுடைய ஸங்கல்பத்தையே நிபந்தந மாக உடைத்தா யிருக்கின்றது. பகவானால் விதிக்கப்பட்டுள்ள விதிகருக்கு உட்பட்டு நடப்பவர்களுக்கு, அவனை அடைவது பர்யந்தங்களான ஸகல ஸாகங்களையும் அபயத்தையும் அவரவர்களுடைய அதிகாரத்திற்குத் தகுஞ் தபடி அவனே கொடுக்கிறான்றும், அவைகளுக்கு உட்படாமல் மீறி நடப்பவர்களுக்கு ஸகல விதமான துக்கங்களையும் பயத்தையும் அவனே செய்கிறான்றும், நமது சாஸ்த்ரங்களின் உட்கருத்தை அறிந்துள்ள ஆசார்யர்கள்,

‘விஹவி த க-ா-ந-ா-வூ-யி-ந-ல-து-வ த-ஹ-வி வ-ய-த-ா-நி  
வ-ா-வ-ா-ந-ா-ல-ய-ா- வ ய-ய-ா-ஒ-ய-க-ா-ர-ா- ல-வ-தி; வ-ஹ-வ-த- க-ஹ-ா-வ-  
ந-இ-த-ா-நி வ க-ா-வ-ா-த-ல-வ-ந-இ-ய-ஹ-வ-த-வ த-அ- [தொ  
பு-ா-வ-வ-ா-வ-ா- க-ா-வ-ா-ந-ி-த-ா-ஃ-வ-ா-நி ல-ய-ா-வ- ல-வ-தி’]

இத்யாதி வாக்யங்களால் விவரித்திருக்கிறார்கள். துஷ்டர்களைத் தண்டிப் பது குணமேயாகையால், ஆஜ்ஞாதிலங்களம் செய்பவர்களுக்கு இவ்விதம் துக்கங்களைக் கொடுப்பது அவனுக்கு எவ்வித தோஷத்தையும் ஆவஹிக்க மாட்டாது. இப்படி, லோகத்தில் ஸம்பவிக்கும் ஸாகதுக்கங்களைல்லாம், பகவததுக்ரஹம் பகவந்திக்ரஹம் இவைகளையே காரணமாக உடைத்தாயிருக்கிறபடியால், இந்தப் பூ கம்பமாகிற பெரிய உத்பாத விஷயமாக மஹாத் மா காந்தி சொல்வது நமது சாஸ்த்ரத்திற்கு ஒத்ததென்றே அதை நாம் ஆமோதிக்கிறோம். ஜகத்தின் நிர்வாஹமாகிற வ்யாபாரத்தின் உண்மையைச் சுரிவா அறியாதவர்கள் மாத்ரம் இது விஷயமாக மஹாத்மா காந்தியைத் தூஷிப்பார்களே தவிர, அதை அறிந்தவர்கள் அவரை இது காரணமாகக் கொஞ்சமேனும் தாவிக்கமாட்டார்கள்.

ஆனால், ‘இந்த உத்பாதத்தை விளைவிக்கக்கூடிய என்ன பரப்பதை நாம் செய்து வருகிறோம்? எதன் பலமாகப் பகவாந் நமது மீது கோபங் கொள்ளு இந்தக் கஷ்டத்தை நமக்கு ஸங்கல்பித்தார்?’ என்பதை விவரிக்

குமிடத்தில் மாத்ரம் மஹாத்மா காந்தி தவறி விட்டார் என்றோநாம் சொல் வைவேண்டி வருகின்றது. அவர், சில ஜாதியார் விஷயமாக நாம் தீண்டா மையை அகரமாகக் கொண்டாடி வருகின்றே மென்றும், அதுவே பெரிய பாபமென்றும், அந்தப் பாபத்தின் பலமாகத்தான் பகவான் இந்தக் கஷ்டத்தை ஸங்கல்பித்தானென்றும் சொல்லுகிறார். இது தவறுதலான வார்த்தையே. ஏனென்றால், புண்யம், பாபம் என்பவை சாஸ்த்ரத்திலிருந்தே அறியக்கூடியவை. சாஸ்த்ரத்தில் நிந்திக்கப் படாததும் அதில் விதிக்கப்பட்டதுமா யிருக்கும் ஒரு அநுஷ்டாநத்தைப் பாபமென்று சொல்வது ப்ரமாணத்திற்கு ஒத்ததாக மாட்டாது. நம்மால் அநுஷ்டிக்கப்பட்டு வரும் தீண்டாமை அப்படிப்பட்ட அநுஷ்டாநங்களுள் ஒன்றுதலால், அதைப் பாபமென்று சொல்வதற்குக் காரணமில்லை. இதை மஹாத்மா காந்தி கொஞ்சம் கவனித்தல் வேண்டும்.

நிற்க, பகவானுடைய ஸங்கல்பம் நமது புத்திக்கு எட்டாத விஷயம் என்பதை நாம் மறக்கக் கூடாது. நாம் செய்துள்ள புண்யங்களும் பாபங்களும் கேவலம் இந்த ஜந்மத்திற்கு மாத்ரம் ஸம்பந்தப் பட்டவையல்ல. ஜந்மாந்தரங்களில் நாம் செய்திருக்கும் கர்மங்களின் பலமாகவும் பகவானுடைய நிக்ரஹமும் அநுக்ரஹமும் நேர்ந்து, நமக்கு இப்பொழுது ஸாகத்தையும் துக்கத்தையும் கொடுக்கக்கூடும். ஜந்மாந்தராஜ்ஞாங்கம் நமக்கு இல்லையாதலால், நமக்கு நேரும் ஸாக துக்கங்களின் ஹேதுக்களை நாம் விசேஷித்து அறியப்ரயத்நப்படுவது மெளட்டமேயாகும். இப்பொழுது ஒரு கஷ்டம் நேர்ந்தால், அது இந்த ஜந்மத்திலோ அல்லது பூர்வ ஜந்மங்களிலோ நம்மால் செய்யப்பட்டுள்ள ஏதோ ஒரு பாபத்தின் பலமாக நமக்கு நேர்ந்திருக்கின்றது என்று மாத்ரம் நாம் ஊலிக்கக் கூடுமே தவிர அதற்கு மேல் எள்ளளவு கூட எட்டிப்பார்க்க நமக்குச் சக்தி இல்லை. பெரியோர்களும் அம்மாதிரியே சொல்லியிருக்கிறார்கள். குருகேஷத்ர யுத்தமெல்லாம் முடிந்து, புத்ர சோகத்தாலும் பந்து வியோகத்தாலும் வருந்திக்கொண்டிருந்த த்ருதராஷ்ட்ரர், விவேகம் மேலிட்ட ஒரு கஷ்ணத்தில், பின்வருமாறு ஒரு வாக்யம் சொல்லியிருக்கிறார்.

“ ந ஸராஸ்வாதநஃ கிஂவிதுாரா ஸங்ஜய உஷ்டூதா !

யவௌஷஂ மாஶதூஹ யா உநுஜெந ஹாஜுதெ ||

நா-நஂ வாவகூதஂ கிஂவிநபா வ-நுவ-ஷா ஜாநவா !

யெந ஹஂ ஹா-வலா-ஹா யாதா கா-வ-ஷா ய-துவாநா !”

[ஹே ஸஞ்சய ! இவ்வளவு க்ருரமான கஷ்ட பலங்களை அநுபவிக்கும்] படி இந்த ஜந்மத்தில் நான் ஒரு வித பாபத்தையும் செய்திருப்பதாக எனக்

குத் தெரியவில்லையே; ஆனால் நிச்சயம் பூர்வ ஜங்மங்களில் நான் மஹ்தான பாபத்தைச் செய்திருத்தல் வேண்டும். அப்படிக்கிராவிட்டால் இம்மாதிரி துக்கங்களை எனக்குப் பகவாந் ஸங்கல்பிக்கக் காரணமே இல்லை.] இவ்வி தம் ஊவறிப்பதே விவேகிகளான நமக்கு லக்ஷணமாகும். பேரார் ராஜதாங் யில் இப்படிப்பட்டப் பெரிய கஷ்டம் நேர்ந்தால், அது ஏதோ ஒரு பெரிய பாபத்தின் பல மென்று மாத்ரம் நாம் சொல்ல அர்ஹர்கள் ; குறிப்பிட்டு ‘இந்தப் பாபத்தின் பலமே அது’ என்று சொல்வதற்கு ஸர்வ ப்ரகாரத் தாலும்நாம் அந்றூர்களே. இது தான் தத்வம்.

\* \* \* \* \*

கங்கா தீர்த்தத்திற்கு நம்மால் ஒத்துக்கொள்ளப் பட்டுள்ள அத்ருஷ்ட மஹிமையைத் தவிர்த்து, த்ருஷ்டமாகவும் ஒரு மஹிமை உண்டு என்பதை அநேக பெரியோர்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். பாச் கங்கா சாத்ய பூத சாஸ்த்ரஜ்ஞர்களுட் சிலர், ஸ்வல்ப காலம் முன் தீர்த்தத்தின் கங்கா தீர்த்தத்தைப் பூத சாஸ்தர முறைப்படிப் பரிசோ மஹிமை. தித்துப் பார்த்து, மற்றை தீர்த்தங்களில் காணப்படாத ஒரு குண விசேஷம் அதில் இருப்பதாக நிர்ணயம் செய்தார்கள். ஸாங்கராமிக வ்யாதிகளுக்குக் காரணமாயுள்ள க்ருமிகளுள் பல கங்கா தீர்த்த ஸம்பந்தம் பெற்றவுடன் நகித்து விடுகின்றனவாம். ஆகையால் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நான பாநம் முதலியவைகளைச் செய்துவரும் ஜங்களுக்கு அந்த ஸாங்கராமிக வ்யாதிகள் வரமாட்டாவாம். இது தான் அதன் மஹிமை யென்று அவர்களால் நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றது. இப்பொழுது ஸாமாந்ய அநுபவத்திலும் அந்த ஜலத்தின் மஹிமை ப்ரத்யக்ஷமாகத் தெரிகின்றது என்று அவர்களே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். கல்கத்தாவை விட்டு இங்கிலாந்து சீமைக்குப் புறப்படும் கப்பல்களில், ப்ரயாணிகளின் உபயோகத்திற்காக கல்கத்தாவில் ஹாக்ளி என்று வ்யவஹரிக்கப்படும் கங்கையின் முகத்வாரத்திலிருந்து எடுத்துக்கொண்டு போகப் படும் ஜலம், அந்தக் கப்பல் சீமை போய்ச் சேரும் வரை எவ்வித கெடுதலையும் அடையாமல் சுத்தமரகவே இருந்து வருகின்றதாம். சீமையை விட்டுக் கல்கத்தாவுக்குப் புறப்படும் கப்பல்களில், அங்கிருக்கும் தெமஸ் நதி யிலிருந்து எடுத்து வரப்படும் ஜலம், அந்தக் கப்பல்களின் பாதி யாத்ரை முடியும் முன்னதாகவே கெட்டுப்போய் உபயோகத்திற்கு அந்றூமாகி விடுகின்றதாம். இது ப்ரத்யக்ஷமாகத் தெரிந்ததானதால் இதை ஒருவரும் மறுக்க வொண்ணுது. .

இந்த மஹிமைக்கு ஹேது என்ன வென்பதை ஒரு புத்தி சாவியான பாச்சாத்ய பூத சாஸ்த்ரஜ்ஞர் ஸ்மீப காலத்தில் பரிசோதித்துப் பார்த்தா

ராம். அதன் ஹேது பின் வருமாறு என்று அவர் நிர்ணயித்திருப்பதாகப் பத்ரிகைகளில் ப்ரசுரிக்கப் பட்டிருக்கின்றது. கங்கைக் கரையிலுள்ள காசி முதலிய பட்டணங்களின் அசத்த ஜலம் முழுவதும் கங்கையில் விழும் படி அந்தந்த இடங்களிலிருக்கும் அதிகாரிகள், ராஜாங்கத்தாருடைய அது, மதியைப் பெற்று, கால்வாய் களைக் கட்டி விட்டிருக்கிறார்கள் என்பது எல் லோருக்கும் தெரிந்த விஷயம். அது காரணமாகக் கங்கா ப்ரவாஹத்தில் அநேக அசத்தங்களும் பாதி தக்தமான மருத சீரிங்களும் ஏராளமாக மித ந்து போகின்றன வென்பது காசி முதலான கட்டங்களில் ஸ்நாநம் செய்த வர்களெல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அசத்தங்களின் சேர்க்கையே கங்கா தீர்த்தத்திற்கு, இந்தக் குண விசேஷத்தைக் கொடுக்கின்றது என்பது தான் அவரால் செய்யப்பட்டுள்ள தீர்மானம். இதை நிருபித துப்பார்க்கும் பொருட்டு, அந்தச் சாஸ்தரஜ்ஞர்சத்த கங்காஜலத்தை எடுத்து வந்து அதில் அசத்த வஸ்துகளைச் சேர்த்து அதை வ்யாதி ஹேதுக்களான க்ருமிகளின் மீது பெருக்கின பொழுது, அந்தக்க்ருமிகளைல்லாம் நசித்து விட்டனவாம். ஆகையால் க்ருமிகளை நசிப்பிக்கும் யோக்யதை, அசத்த பதார்த்தங்களின் சேர்க்கையையே காரணமாக உடையது என்று அவர் தர்க்கித்து விட்டார். இந்த அசத்த வஸ்துவை கங்கா தீர்த்தத்தில் சேர்க்காமல் வேறு தீர்த்தத்தில் சேர்த்து அந்தத் தீர்த்தத்திற்கும் அம்மாதிரி குண விசேஷம் ஏற்படுகின்றதா என்பதை அவர் நிருபித துப்பார்க்க வில்லை போலும். ஸண்டன் நகரத்தின் அசத்தங்களெல்லாம் தெம்ஸ் நதி ஜலத்துடன் சேரவில்லையோ? என் அதன் ஜலம் கங்கா ஜலம் போல், காலமாயும், கெடாமல் இருக்கக் கூடாது? புத்தியில் ஒரு ஆக்ரஹம் ஏற்பட்டு விட்டால் அந்த புத்தி அதனால் கலுஷிதமாகி, ஸாமரங்ய யுத்திகளைக் கூடச் சரிவர அறியத் தவறி விடுகின்றது. மதுபாநம் செய்த வர்களுடைய நர்த்தநத்தை பித்துக்கொண்டவர்கள் பார்த்து ஆநந்தித்தார்கள் என்னும் ரீதியில், இந்தச் சாஸ்தரஜ்ஞர்செய்த நிர்ணயத்தை இவரைப் போன்ற மற்றை அநேக புத்திசாலிகள் அளவற்ற உத்ஸாஹத் துடன் ஆமோதிக்கிறார்களாம். ஜங்களின் மௌட்டியத்திற்கு எல்லையே இல்லை.

‘ஹரிகாவாட்டா ஹெங் வஸ் ஹெராட்டீ நாவ்புவு துதிவிவு கூடு: ராவு விதெது வாவுவஜ நாவு வீது வராவு விஷஜுதா கடு’॥

[ஹம்ஸம் போல சுத்த வெளுப்பாயுள்ளச் சங்கத்தை மஞ்சள் வர்ணமாகப் பார்க்கும் காமாலைக் கொண்ட நோயாளி மற்றவர்களுக்கு வைத்தயம் செய் வதற்கும் யோக்யராவாவர்களோ?] அநேக இடங்களில் ராஜாங்கத்தார் சாக்கடை ஜலத்தை பானார்லம்பான நதிகளில் கொண்டு போய் விட்டு அதனால் நல்ல தீர்த்தத்தை அவர்கள் கெடுத்து விடுகிறார்களே என்று நாம் பல காலங்

களில் சோகித்தது உண்டு. அம்மாதிரி சோகத்திற்கு இனி காரணமில்லை போலெத் தோன்றுகின்றது. கவியின் க்ரெளர்யம் பஹா முகமாக ஆவிர் பவிக்கின்றது. வர்ஜ்ய அவர்ஜ்ய விவேசநமின்றிக்கு மனம் தோன்றின படியெல்லாம் உணவுச்சீலை உட்கொள்வதே ஹிதமென்றும், சுத்த அசுத்த வ்யத்யாஸமின்றிக்கே எல்லா ஜங்கஞ்டன் ஸம்ஸர்க்கம் செய்வதே ஹூஸஹார்தத்தின் அபிள்ருத்திக்கு ஹேது வென்றும், ஒருவித நியமு மின்றிக்கே எல்லாரும் எல்லா விதமான விஷய ஸாகங்களையும் அதுபவிப் பதே ந்பாயத்திற்கு ஒத்த தென்றும் உத்கோவிக்கும் இக்காலத்தில், ஸ்நாந பாநத்திற்காக ஏற்பட்டுள்ள தடாகம் நதி இவைகளை, மஹா ஜங்கவின் ஆரோக்யத்தை உத்தேசித்து, அவசியம் அசுத்த மலங்களுடன் ஸம்பந்தப் படுத்தல் வேண்டும் என்று ஒரு நிர்ணயம் செய்வது ஆச்சர்யத்திற்குக் காரணமும் ஆகுமோ? நமது மஹர்ஷிகள் ‘ஜலத்தில் முத்ர புரீஷாத்ஸர்க் கம் செய்வது பெரிய பாபம்’ என்று எழுதிவைத்திருப்பதெல்லாம் அறியாதவர்களின் வார்த்தையே!

\* \* \* \* \*

நமது திபிகை மறுபடியும் உபக்ரமிக்கப் பெற்று ஒரு வருஷம் பூர்த்தி அடையப் போகின்றது. இது விஷயமாகப் பகவானுல் கொடுக்கப்பட்டுள்ள உத்ஸாஹத்தை ஆதாரமாகக் கொண்டு, இதன் நிர்வாஹ நமது தீபிகை விஷயமாக ஸம்பவிக்கும் கலேசங்களொன்றையும் பெரிய தாகப் பாராட்டாமல், இதை இது வரை நிர்வாஹித்து வந்தோம். இந்தக் கைங்கர்யத்தால் பாகவதர்களுடைய முகோல்லாஸம் ஏற்பட்டதோ இல்லையோ வென்பதற்கு அவர்களே ப்ரமாணம். பலம் எப்படி இருந்த போதிலும், சக்திக்கு வஞ்சனையிராமலும் மனச்சாக்கிக்கு விரோதம் வராமல் நடப்பதும் ஒரு குணமே ஆகுமானால், அந்தக் குண க்ரஹணத்திற்கு நாமும் பாத்ரமாகலாம் என்று நாம் எதிர்பார்க்கக் கூடும். ஆனால், நமது ஸாஹ்ருத்துக்கள் நம்மை எவ்வளவு ஆதரிப்பார்களென்று எண்ணி நாம் இந்தக் கைங்கர்யத்தில் இறங்கினோமோ, அதில் பாதி ஆதாவு கூட நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஸாஹ்ருத்துக்களுடைய ஸஹாய யின் றிக்கு தீபிகையை நிர்வாஹிப்பது துஸ்ஸாத்யமானதால், இந்தத் தீபிகா நிர்வாஹத்தில் உத்ஸாஹமுள்ள ஆஸ்திகர்க்களெல்லாரும் இனியாவது தங்களால் இயன்ற மட்டும் வைதாயம் செய்வதுடன், தங்களுக்குப் பரிசுத்திகளாயுள்ள மற்றை ஆஸ்திகர்களையும் இதில் உதவும்படி ப்ரவ்ருத்திக்குச் செய்வார்களென்று நம்புகிறோம்.

வேறு.

கண்ட வன்னதைக் கழிபெ ரும்வியப்  
புண்டு மாதவ ருயர்ப் தஞ்சிரங்  
கொண்டி னுசியுங் குளிர்ம ணத்துடன்  
புண்ட கீகமே விவர்ந்து போகினுன்.

6

போய பின்பவன் புனித மாதவர்  
சேய தோர்மறு விபினஞ் சேர்ந்தவன்  
மாய வன்பதம் மனத்தி ருத்தியே  
மேய ருந்தவும் மேஹி நின்றனர்.

7.

ஆங்க னேகபோழ் தடைய முன்னுதித்  
தோங்கு மூவராழ் வார்க ளான்றியே  
வாங்கு பொன்னியி னிடையில் வன்பணிப்  
பாங்கு பாயவிற் பள்ளி கொண்டருள்.

8.

அரங்க னுதியா யருச்சை யாபொளிர்  
பரங்கொ னூரணற் பணிந்து வாழ்த்தியே  
மரங்க ளாங்குமல் வனத்தில் வந்தனர்  
வரங்க ளார்சுடர் வளர னோக்கினார்.

9.

இத்தி ருச்சுட ரேதென் ரேவியங்  
தத்தி ருத்தவ ரருக னைந் துகண்  
பெத்தி றத்தரோ விவரை னுமகிழ்ச்  
தொத்து எம்பகத் துண்மை கண்டனர்.

10.

கண்டு காதலின் மழிசை மன்னரே  
கொண்டு சேமமே குலவு கின்றிரோ  
பண்டை யோமிவண் படர்ந்து ளேமென  
விண்டு கண்ணவர் விமித முற்றரோ.

11.

வீர் போதர கென்னல் செய்தவ  
மேவ மேவினீ ரெனவங் நால்வரு  
மேவ லீன்முதத் தொன்று கூடியே  
யாவி யொன்றென வளவ ளாவியே.

12.

கண்களா னந்த நீர்கள் காலவுங்  
தின்கொ எத்தழீஇத் தேனின் பால்பழும்  
பண்கொள் கண்ணலுங் கலந்த பாங்கென  
வெண்கொ ளாமகிழ் வெய்தி வாழ்ந்தனர்.

13.

இன்ன ணங்குருங் தொசித்த வெம்பிரான்  
பொன்ம ஸர்ப்பதம் புகழ்ந்து போற்றியே  
பன்னெ டும்பகற் பண்பி னல்வரு  
மன்ன கானகத் தமர்ந்து வைகினார்.

14.

வாச நாறுமவ் வனந்த ணங்துபின்  
பாச றும்மவ ராஞ்ச யோடுபோய்ப்  
பேச ரும்பினைப் பேயர் வந்தருள்  
கேச வன்கிளர் மயிலை கிட்டினார்.

15.

வண்டு பாண்செய வண்பொ ழிற்குளே  
தெண்டு ரைக்கடன் முழுவ தேழ்த்திடத்  
கண்ட ணிற்குராற் கஞ்ச மார்த்திடத்  
தண்ட லைச்சிகி தாங டுத்திட.

16.

ஒன்றன் மீதொன்று யொளிரு மாடங்கள்  
வெண்ச தாராசங் கலந்து விம்மியே  
துன்று தெண்டிரைத் தோய ராசியை  
நன்று மின்னியே நகைத்தல் செய்திட.

17.

திருவி மாவறுத் தேர்க ஞூர்ந்திடும்  
மருவு வான்கொடி பல மலிந்திடுங்  
தெருவொ டுண்ணபல் செல்வ மல்கிடு  
மரிய வஸ்வியங் கேணி தன்னுழை.

18.

இஞ்சி கோபுரம் மெங்கு மாழையாம்  
மஞ்ச றங்குமா மாக மோங்கிருஞ்  
செஞ்செ வேலென விலகு செம்மணி  
விஞ்சி டங்கொளின் னிலை மேவியே.

19.

விசயன் றேரிடை விற்றி ருந்ததை  
விசையி னாருசம் மட்டு வேய்ந்தரு  
கிசைய வெம்மணை யினைந்தொ னிர்ந்திடப்  
பசை யினின்றருள் பார்த்த சாரதி.

20.

திருமு கத்தெதிர் திகழு மல்விபுட்  
கரிணி யின்கரை கலந்தங் நால்வரும்  
பெருகு யோகமே யினைந்து றைந்தனர்  
திரும ணூள ரடிகள் சேரவே.

21.

ஒழுக வவ்வண மொருதி னந்திரு  
மழிசை யாரிடம் மற்ற மூவருங்  
தழுவி யின்விடை தாமடைஞ்துமுன்  
புழுவ ஸன்புட வெருவியத் தலம்.

22.

ஆழி சூழல கெங்கு மார்ந்திடும்  
போழு கத்திரட் புனித நீர்ப்படிந்  
தாழி வாழ்கரத் தரியை வாழ்த்தியே  
தாழு மாசையிற் ரும்ப டர்ந்தனர்.

23.

வேறு

படர்ந்தபின் மழிசை மன்னன் பாரெலாம் படியவீறு  
மடர்ந்த பூம் பொழி கள் குழு மழிசையை யனுகிப் பூணத்  
தொடர்ந்த வெம்பவத்தை வீட்டுங் தூநிறத் திருமண் ணேஷிச்  
சுடர்ந்த வேங் கடத்தின் மேவுஞ் சோதியை நினைஞ்து ணைந்தார் 24.

அடியிடை முடியி னன்மூ வுகழு மடைஞ்து தத்தஞ்  
செடியினைக் கலைய வீறுஞ் சேடன துருவா மந்தத்  
தடவரை யொளிருங் காயா வண்ணனத் தவத்தோர் துஞ்சம்  
வடுவறு கனவி னம்மண் வைகுறுந் தலத்தைச் சொன்னன். 25.

துயிலெழுங் தவருங் தூய கனவின்மா லருளிச் செய்த  
செயிறரு தலத்திற் சென்றுங் கிழுதெண் மண்கைக் கொண்டு  
யயில்வுறும் பன்றீரங்கத் தணிந்தது தூலங்கப்பாங்கின்  
மயர்வற வவன்றனும் மத்துணை மகிழ்ந்து போற்றி. 26.

ஏறிலா வின்பங் கொண்டே னென்பிறப் பகன்று விண்டேன்  
பேநெலாம் பெற்றே னையம் பிரிந்தெழு மயக்கு நீத்தேன்  
மாறுகொண் மற்றைத் தெய்வ மணமிலா மலரே யென்று  
தேறினெனெனவா னந்தங் தேக்கு றமகிழ்ந் துறைந்தார். 27.

சிலபக லகன்றபின்னரப் பொய்கையா ருதித்த செய்ய  
தலங்களிற் சிறந்த கச்சித் தலங்தனின் வதிய வெண்ணி  
மலர்தலை மழிசை நீத்து மலையெனு மிரத மூரும்  
பலமறு ககன்ற வந்தப் பட்டடனஞ் செறிபச் சேர்ந்தார். 28.

சத்திய விரதக் கேத்தி ரம்மெனச் சகங்கள் போற்று  
மத்திரு ககருள்வெஃகா வெனுமொரு தலத்தி ரெஞ்சுநூ  
ரெருத்தொளிர் சுடிகைச் செய்ய மளியொளி பரவத் தன்மேல்  
சத்திர மதனன் போலுஞ் சுவிகொள்பாம் பஜையின் மீதே. 29.

கருமுகி விடையின் மின்சேர் காட்சியாய்க் கமல மார்பி  
னிருபத் தவனி நீளை பினைந்துறப் புறத்தே கஞ்ச  
மருவுவேன் மருவுயோக நித்திரை மணங்தோரோங்கு  
மரகத சிரிநேர் மரயன் மஸ்ப்பதம் பணிந்து போற்றி.

30.

ஆடக நளினத் தூடே பொய்கை யாரவ தரித்த  
பீடுறு மரிய பொய்கைத் தடங்தனிற் பினைந்தே யோகம்  
மூடிய விழியராகி முகுந்தனை நினைந்து முங்நா  
ஞேடுற நா னா றுண்டு மொருகண மெனவே நீத்தார்.

31.

கணிகணன் பணிகள் செய்ய விவ்வண முறையுங் காலிற்  
கணிகையோர் நரைத்து மூத்துப் பிணிகளி னவிந்து காப்போர்  
மணிலொரு வரையு மின்றி மழிசையார் வதியுஞ் சூழ  
லணுகினு ஞுயும் வண்ண மறிவெனு மிகுளை காட்ட.

32.

போந்தவண் புனித வாப்பி நீரினை மெழுகித் தூய்மை  
யாந்தரை முழுதும் பொன்னி னலகிட்டுத் துகள கற்றி  
மாந்தனி மலர்கண் மானுங் கோலங்கள் பலவுங் தீட்டி  
யாந்தனுற் பணிக ஸின்னு மாற்றின ணிதமும் போந்தாள்.

33.

பலபக லகல வீங்கே யொருதினம் பத்தி சாரர்  
விலகிட விமைகள் கணகள் விழித்தெதிர் பணிக ளாற்றுங்  
குலைகுலைக் தூடலஞ் சேரு நரைத்திடு குழலி னோக்கி  
யிலகிடு மவளி னந்த விருப்பிடங் தனையுங் கண்டார்.

34.

கண்டவ ரவள டைந்த கதியினை யடைய ஞானக்  
கண்டனின் முதியளே நின் கருத்தினைக் கழறுகென்ன  
விண்டொழிந் தெனது மூப்பிங் கிளம்பெண்ணுய் விளங்கவென்பால்  
கொண்டருள் புரிக வென்று கூப்பினுள் கரங்கண் மாதோ.

35.

ஏம்பவி னவளிவண்ண வேண்டிட விருட்ட யாங்கே  
யாம்படி யருளே பாயுங் கடைக்கணி னமர்ந்து னோக்க  
வாம்பல மாய விஞ்ஞஞ யாடிவார் செயலே யென்ன  
மேம்படு மரம்பை மான மிலிர்ந்தன னிமைப்பின் மன்னே.

36.

கயிரவ மணை வாயுங் காரெனுங் குழலுங் திங்கள்  
பயில்வறு முகமூம் வேலைப் பழித்திடு விழியுங் காம்பி  
னயமுறு புயமுங் கஞ்ச நலமுறுங் குயமு ணண்ணி  
வயதுமோர் பதினு றுகி மதனனு மருள னின்றுள்.

37.

நின்றவ டன்னையாழ்வார் நின்மனக் கியையும் வண்ணஞ்சு  
சென்றுவாழ் குதியென்றேவச் சேயிமூ யவஞமந்தக  
குன்றெறலுங் குணத்தி ஞர்பூங் குரைகழல் வணங்கிமீண்டு  
பொன்றிகழ் புரியின் வேறேர் புறமிருங் தொழுகி ஞளால். 38.

அவ்வண மொழுகு நாளப் புரிதனி லவனி யாண்டு  
தெவ்வரை யடக்குங் திண்ணமைப் ப்ளவ ராய வென்பான்  
கொவ்வையங் கனிவாயங்தச் சூயின்மொழி யெழிலை னோங்க  
ஙவ்வினேர் விழியி ஞானு நரபதி யுளையுக் கண்டாள். 39.

கண்டவ ஸயன வேலுங் கருப்புவின் மதன எம்பு  
மண்டல பதியின் மார்பிற் பாய்தலு மாழாங் தந்தத்  
தொண்டைவாய் மயிலன்னூடன் ரெய்யின்மா மூலையிற் ரேய்ந்து  
கண்டரு மருங்திக் கானு வருஞ்சுகம் பருகிப் போந்தான். 40.

கின்றை மிதுனம் போலக் கினிமொழி யுடனே காளை  
பன்னரும் பக்கள்போகம் பருகியே யொழுகு நாளம்  
மன்னவன் றன்கு மூப்பு வரவர மளிய வொந்து  
கண்ணவின் குதலை யாளை விளித்திது கழற வுற்றுன். 41.

மதகரி முகத்திற் சூழி மானமென் றுகின் மேலார்ந்த  
திதலைபொன் பூத்து மேனேஙுக் கிருங்குலத் தெரிவை கீயே  
பதமுறும் பருவம் வாய்ந்து மூப்புரு துறைய யானே  
முதுமையிற் பெருகி நானு மொய்ம்பிமுங் தழுங்க வென்னே. 42.

கற்பகத் தழில் வாழுங் காந்தையர் குலமே யன்றிப்  
பொற்புறும் புவியின் மாதர் மூப்புரு துறைத் தென்னே  
கிற்கிஞு சிக்ம்தற் கேதோ மறையுள ததனை கீயே  
யற்பினி லறைக் யாஹு மவ்வண மண்டவ வென்றுன். 43.

என்றது செனியி னேற்ற வேந்திமூ யிரங்கி கைய  
ஙன்று மழிசை நாத னருளினுன் மிடைங்தே னிந்தப்  
பொன்றரும் பருவ கீடு வின்னகம் புகுந்து நானு  
மொன்றிய வைய மேற்குங் கணிகணற் குரைத்தி யென்றுள். 44.

கேட்டது கிளர்வா னேந்துங் குரிசிலு மகிழ்ந்து கேண்மை  
நாட்டியக் கணிகண் ஜன்க னலமுற விளித்து நாளைன்  
வீட்டிலுக் களழுத்தாய் வின் மழி சையார்க் கியம்பி வேண்டுத்  
நாட்டுக்கோ தொழுது கையத் தகவினிற் கொண்டாக வென்றுள். 45.

முறவுலித் தவனாள் வேங்தே முழுதுல கொருகோலோச்சு  
மிறையவ னெனினு மன்ன ரேமெடுத் தவணை னோக்கார்  
பிறரகத் தடியும் வையார் பிறைமுடிப் பெருமா னதி  
பிறைவர்க எவர்பா லீண்டிக் கருத்தழிந் தகன்று ரன்றே.

46.

ஆகையி னின்னை யீங்கோ ரருத்தமாய் மதியா ரென்றத்  
தோகைபங் குடலன் செய்தி தூலங்குற நுவல மன்னன்  
வாகையை யென து பாவால் வகையுறப் பாடு கென்ன  
நாகையாப் புலவன் மற்று நரபதி வதனை னோக்கா.

47.

வாய்கொண்டு மனிதர் பாட வந்திடு கவியே னல்லே  
ஞம் கொண்ட சீராராதி நாரண னவன் றன் பாதங்  
தோய்கின்ற பெரியோர் தூய புகழினைத் துதிக்க னின்றேன்  
பேய்கொண்ட நாரரப்பாடிப் பெறும்பயன் விரும்பேனன்றுன்

இயம்பதும் புவன பால னிருகனுஞ் சிவக்கச் சிறிச்  
செய்ம்படு மென து சீர்த்தி செந்தமிழ்க் கவியினேறி  
நயம்பட னின து நாவீங் கொருப்படா தாயி னின்னே  
பயம்படு மென து தேயம் பரித்திடா தெழுக வென்றுன்.

49.

கொற்றவ னுறைத்த மாற்றங் கொதிகொளக் கேட்ட கண்ணன்  
மற்றுரை வழங்கவின்றி மன்னவை தணங்து போந்து  
நற்றவ ரடியை நண்ணி வணங்கி யின் நகரை நீந்திச்  
சிற்றறி வுடையேன் செல்ல வருள்கெனச் செப்பி னால்.

50.

ஏதையா விந்தமாற்றஞ் சிக்கென விசைத்தா யென்றம்  
மேதையா ரிருஷ்கேட்க மிழற்றின னவனு மன்னன்  
கோதையா ருரையைக் கொண்டா ராங்கவர் குழைந்து னெஞ்சம்  
வாதையா ரயன் ரேயம் வரைவதே தகுதி யாமால்.

51.

கோடுறுங் கோற்கி மார்த்து வாழ்வரின் வயமா வாழுங்  
காடருஞ் சுகமே யென்று கண்டவர் கழுது மாபோல்  
நாடிது னின்க்கா காத நமக்குமத் தகையே நாழுங்  
கூடவே வருதும்போது மென்றவர் குழிசை நீத்தார்.

52.

நீத்தவர் சொன்ன வண்ணஞ் செய்தவெம் பெருமா னேயப்  
பூத்திரு வடியைப் போற்றிப் புயல்வண்ணை கணிகண் னன்னின்  
னீத்திந்த நகரைச் செல்வே னீயுமுன் னுரகப் பாயைப்  
போத்தொன்று னினைதலின்றிச் சுருட்டிக்கொள் பெருமவென்றுர் 53

பத்தரைக் கணமு நீங்காப் பரம்பொருண் மழிசை மன்ன  
னித்திறங் தொழுதுபோற்ற வெழுஞ்சுடன் படர வாங்கே  
யத்திரு கருண் மற்ற வாலயக் கடவு ளெல்லாங்  
கொத்துடன் றிரண்டுடைப் போந்தன வென்ப மாதோ.

54.

வேறு.

முன்னே காருத் தன்வனம் போகத்  
தளிரும் பூவு முகம்வாடி  
மன்னே சிளையின் மரங்கள் சோர  
மாநீர் நதியுங் தடம் யாவுங்  
கொன்னே கொதிகொண் டழுல விண்ணுங்  
கூறக் கூடாக் கொடுமை பல  
தன்னே ரில்லா வங்கர் கொண்ட  
தகவே பின்னீ தடைந்தத்தரோ

55

ஊழிக் காற்று மோங்கி யழிக்க  
வதிரங் காலு மழைபொழிய  
வீழத் தூம கேது வுடுக்க  
விரவும் பகலும் வேறுணரார்  
சூழத் திமிரங் சோரவு முள்ள  
மகவும் பாலும் பருகாமே  
யாழுக் கோயிற் பொலிவுங் குன்றி  
யழுகார் கச்சி மழுங்கியதே

56

இறைவன் றன்னின் பொன்னகர் மானு  
நன்னக ரிங்கே யெழில்குன்றுங்  
குறையைத் தன்கண் குறுகுங் தேர்ச்சித்  
துணைவர்க் கோதிக் கரைபோழுதின்  
மறையைக் கூர்ந்தே யாய்ந்தவர் மன்னு  
மழிசைக் கிறைவர் மலரடியி  
னுறையுங் கண்ணற் கின்ன விழைத்தே  
யுற்ற பயன்கா னிதுவென்றூர்.

57

சண்ணனு மாழ்வா ருடனே கக்கார்  
வண்ணனு மாங்கே கால்வைத்தா  
னெண்ணலி னின்னே யெல்லவ ரும்போ  
யன்னவர் தாளில் சரண்புக்கால்

பண்ணுற மிந்தப் பட்டண மென்னப்  
 பார்த்திவ னன்றே பலர்குழ  
 மண்ணி னடங்தே யண்டையி லாழ்வார்  
 மண்ணிய வோரிக் கையில்வந்தான்

58

வந்தவ னந்த வானவர் தாளின்  
 மங்திரி மாரின் வணங்கிக்கண்  
 சிங்துட நீரென் சிங்தையி லேழைத்  
 தன்மையி னுற்றும் புகரெல்லர  
 மந்த முறுங்கண் னுழியின் மின்னு  
 நுந்த மனத்தே யடையாடுமே  
 பிங்த விரும்பே தைக்குல முய்ய  
 மீண்டெடுமே கெண்ன விரங்குற்றரூன்

59

நீரே கிழிய வெய்த வகுப்போ னீரவர்  
 வெப்பங் கெடு மென்னப்  
 பரரோ ரின்றும் பகறும் வண்ணங்  
 கண்ணன் சிற்றங் கரங்தொழிய  
 ஒவரா ரிதயத் தின்குரு பாதத்  
 தெய்தி? பொறுத்தி யெனவேண்டச்  
 சிரார் செல்வத் திருமா மழிசைச்  
 செல்வரு மாங்கே சினம் விண்டார்

60

விண்டுக தத்தை விண்டுவின் பாதங்  
 கொண்டு சிரத்தின் வெறிநாறுங்  
 தண்டிள வத்தார் தாமரை யாள்சே  
 ரின்கடி மார்பா கணிகண்ணன்  
 றண்டலை சூழமுன் கச்சியின் வைக்க  
 கொண்டன னெண்ணங் தான் மீள்வான்  
 பண்டென நியும் போந்த வலைய  
 பாம்பலை மீதே பளிகொள்வாய்

61

அழியா ராதி னந்திரு மாலே  
 யென்றவ ராங்கோ ராஞ்பாவின்  
 பழியால் வேண்டக் கொண்ட னிரத்தொன்  
 பண்டுபோ ஸந்தப் புதியேகி

உடைத்தாயிராமல் இருக்கிறவும்), நாராயணாஷவி - (பரப்ரஹ்ம மென்று சுருதிகளில் ப்ரதிபாதிக்கப்படும்) நாராயணனும், ஹஸாதாநாஸ் - (ஜஞாநாநந்தமயமா யிருக்கும்) தனது ஸ்வரூபத்தை, தவ ஏரங்கணாசு - உன்னுடைய கடாக்ஷத்தாலே. யநூலிதூதெ - க்ருதார்த்தமாக நினைக்கிறுன்றோ?

நாராயணனுடைய ஜீசுவர்யமே வக்ஷ்மீகடாக்ஷத்தைச் சார்ந்து சிற்கின்றது என்றால் மற்றவர்களுடைய ஜீசுவர்யம் அவன்டைய கடாக்ஷயத்தம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? என்பது குறிப்பு.

வெள்ளாய்தீடு - ஈசுவரனுக் கிருக்கும் தன்மை. அதாவது : மற்றவர்களை நியவிக்கும் யோக்யதை. சதுர்முக ப்ரஹ்மாவின் ஜீசுவர்யம் மற்றை இந்தரன் முதலான வர்களுடைய ஜீசுவர்யத்தைக் காட்டிலும் உயர்ந்து; எனென்றால். ப்ரஹ்ம லோக பர்யங்கம் அவனுடைய ஆளுகைக்கு உட்பட்டதன்றோ? இந்தரனுடைய ஜீசுவர்யம் ப்ரஹ்மாவின் ஜீசுவர்யத்தைக் காட்டிலும் குறைந்ததே. அம்மாதிரியே மற்றைத் தேவதை களுடைய ஜீசுவர்யங்களும் ஓரோர் எல்லைக்கு உட்பட்டவை. இந்த லோகத்தில் காணப்படும் ஜீசுவர்யங்களுக்குள்ளும் புரஸ்பரம் தாராதம்யத்தைக் காணலாம். இவை மாநந்தமல்ல; இந்த லோகத்திலும் பரலோகத்திலும் சிற்கில் ஜீசுவர்ய விசேஷங்களைப் பெறக்கூடும். இவைகளையும் தவரித்து வேறு ஜீசுவர்யங்களுமுண்டு. ஆத்மோபாஸ்தி செய்து. அதனால் ஆத்மாவலோகநம் பெற்று. சில ஜீசுவர்ய விசேஷங்களையும் சிலர் பெறக்கூடும்; வேறு சிலர் பகவதுபாஸ்தி செய்து முக்கைச்சுவர்ய மென்று சொல்லப்படும் மோகாத்தையும் பெறக் கூடும். இந்த ஜீசுவர்யங்களெல்லாம் வக்ஷ்மியின் கடாக்ஷத்தாலேயே எற்படுகின்றன என்று இவ்விடத்திற் சொல்லப்படுகின்றது. ‘ஹாவ-திருக்குடு’, என்னும் பதக்தின் குறிப்பு இதுவே இப்படிச் சொல்வதற்கு ப்ரமாண முன்டோவென்றால், உண்டு என்று சொல்லலாம். வேதங்கள் இதிலூல புராணங்கள் முதலியவை களால் பல விடங்களிற் சொல்லப்பட்டுள்ள இந்த அர்த்தக்கை பூரி ஆளுங்கார் சிவத்திருஷ்டமாக. வக்ஷ்மீ கடாக்ஷமுண்டானால் ஜீசுவர்யமுண்டு; அது இல்லையானால் இதுவுமில்லை’ என்று

“எரங்கி ததாணாநிரீக்ஷணவாயாவஸாபாக்ஷணாடுக்கூதெ

நடி பூதாக்ஷதுராலதத்துவாவநம் வஸங்பூதாநதொடியாடுபோ”

ஸ்ரூபோ நஹ்ராவிங்களாவுநாதநிதங்காஶாபுஹாதாநாபேதெ

வஸங்வாதாக்ஷாரவெஷ்டாயவஸாநாநாவாவுதெதக்கஹி-விக்ஷ”

என்னும் செலோகத்தில் விளக்கியிருக்கிறார். ஸம்ஸார மார்க்கமாகிற ப்ராக்குத அனுபவத்திலோ. அகார மார்க்கமென்று சொல்லப்படும் ஆத்மாநுபவத்திலோ. வைஷ்ணவ மார்க்கமாகிற மோகாத்திலோ. எவ்விடத்தில் மநுஷ்யர்களிடத்தில் ஜீசுவர்யம் காணப்பட்டபோதிலும். அந்த ஜீசுவர்ய மெல்லாம் வக்ஷ்மீ கடாக்ஷத்தாலேயே உண்டாகின்றது என்பது இந்த செலோகத்தின் அர்த்தம். ‘நாய்னாடு’, [மநுஷ்யர்களுடைய] என்று மநுஷ்யர்களுடைய ஜீசுவர்யத்தைப்பற்றி மாத்ரம் பூரி ஆளுங்கார் இம்மாதிரி

வெளர்யாடு யாத்செய்வாவி விழி தஂ வளாங்யத்தாவணையொ -  
நாலும் யது உறி உறலூ கீலவி யதோகே வைதி தாவுதெ |  
ததுவாடு தாயினசெவ யாதரீ ரி தாவெதெந வா  
யா ரீதீதீஞ்செயந வவவா செவி பூயாகஶாதெ || (எ)

பேசியிருந்தபோதிலும், இது தேவர்கள் விஷயத்திலும் பூர்மந் நாராயணன் விஷயத் திலும் அங்கைக்கும் என்பதே அவருடைய திருவுள்ளம் என்பதை பூரி கூரேசன் இந்த ச்லோகத்தால் விவரித்திருக்கிறார் என்று நாம் அறியவேண்டும். இவருக்குப் பின்வந்த பூரி பராசர பட்டர் இவரைக் காட்டிலும் ஒருபடி அதிகமாகப் புகழ்ந்து

“ சபாஂநா ஹ்யாஂவொ யாதாபாரி பாரஂ பூவூ தாலை-உகூ ”

என்னும் ச்லோகத்தில் பேசுகிறார். ‘ஏராளமான ஈக்மீ கடாகாம் பெற்ற வஸ்து பர ப்ரஹ்மமாகவும், இரண்டு மூன்று கடாகாங்களை மாத்ரம் பெற்றவை இந்தரன் முதலான தேவதைகளாகவும் ஆயின்’ என்பது இதன் அர்த்தம். இவையெல்லாம் கீழ் விவரித்திருக்கிறபடி ஈக்மியின் மஹிமையின் பெருமையை ஸுசிப்பிக்கும் ஸ்வல்ப அத்யுக்திகளைன்றே கர்ணித்தல் வேண்டும். இவ்விடக்கில் பூரி கூரேசன் செய்துள்ள பத ப்ரயோகங்களும் கொஞ்சம் கவனிக்கத் தக்கவை. ‘தவ ஏரங்கிணாநாராாயணம் ஹாதாநம் யநுஃதிநுதெ | [உன்னுடைய கடாகாத்தால் நாராயணன் தன்னைத் தங்களைக் கினின்துக் கொள்ளுகிறான்] என்று மாத்ரம் அவர் புகழ்ந்து பேசியிருக்கிறாரே தவிர ’ ‘தவ ஏரங்கிணாநாராாயணோ யநுஃ கல-உகூ ’ [உன்னுடைய கடாகாத்தால் நாராயணன் தங்களுடைய என்று சொல்ல வில்லை. நாராயணனுடைய புத்திப்படி மாத்ரம் தங்கை ஸ்ம்பவித்தது என்பது அவருக்கு விவகூநிதம். பட்டரோ வென்றால் ‘பாரஂ பூவூ தாலை-உகூ’, பூரப்ராஹ்மத் திற்குப் பர ப்ரஹ்மத்தும் ஏற்பட்டது முழுவதும் ஈக்மீ கடாகாங்களின் மஹிமையாலேயே என்று அதிகமாகவே சொல்லுகிறார்.

7. கீழ் ச்லோகத்தில், பூர்மந் நாராயணனுடைய ஜக்வர்யமுள்பட ஸகல ஜக்வர்யமும் ஈக்மியின் கடாகாங்களைச் சார்ந்தே நிற்கின்றது என்று புகழ்ந்து பேசப்பட்டது. இந்த ச்லோகத்தில், ‘அந்த ஜக்வர்யம் மாத்ரம் அப்படி அவருடைய கடாகாத்தைச் சார்ந்து நிற்கின்றதென்பதில்லை; அந்த ஜக்வர்யம் போலவே மற்றையங்களங்களான ஸகல மஹிமைகளும் அவருடைய கடாகாத்தைகளே’ என்று சொல்லுகிறார். அதாவது—‘லக்ஷ்மி, இரண்டு விபூதிகளுக்கும் சேஷி’ என்று சொன்னதாயிற்று. இந்த ச்லோகத்திற் செய்யப்படும் உபபாதநம் என்னவென்றால்—‘லோகத்தில் ஒருவன் தங்தாந்யம் ஸ்மருத்தனாக இருந்தால் அவனை பூர்மாந் என்று சொல்வதை நாம் பார்க்கிறோம்; ஜனாநம், சக்தி, பலம், வீரயம், தேஜஸ், ரூபம் முதலிய அம்சங்களுள் எதில் உத்கர்ஷம் தென்பட்டாலும் அதையும் அததன் ‘பூரி’ என்று வ்யவஹரிக்கிறோம். பூரி என்னும் சப்தத்தால் ஸாமாங்யமாக ஸகலவித சோபையும் குறித்கப்படுகின்றது. இப்படி பூரி சப்தத்தால் இவையெல்லாவற்றையும் குறிப்பதானது, இவையெல்லாம் அந்த பூரியாகிற ஈக்மியின் கடாகாத்தைக் காரணமாகக் கொண்டதன்ரே? என்பதைதான்.

ஒழவி குடும்பத்தினாலும் ஹரிணா நாடவி குயா ஜூயதெ  
யாவுவேவாயாடவி தெநவ யாவயொஹவ-ஜூதா ஹ்யதெ  
யனாதேஷுவ தாஜூதாநாறாணாாம் வஹ-ஜூதாயா விட-  
வோ-ஶாாலொஜபிழகுய॥ கீரு விட நூரைகொடயிதாவாதெதெ॥ (அ)

[ப—ரை] மொகெ - லோகத்தில், கசெஷஷவா-ஙவி - ஸமஸ்தமான  
சேதந வஸ்துக்களிலும், யதெஷஷய-ஷி - எந்த ஜூச்வர்யமானது, விடி தஷி -  
காணப்படுகின்றதோ, யஹ - எந்த, வெளங்ய-ஷி-தாவணா-பொ ரா-வபஷி -  
வெளாந்தர்யம் லாவண்யம் இவைகளின் ரூபமானது, சிஂமஹ-ஷி ஹி - மங்  
களமென்று ப்ரவலித்தி பெற்றிருக்கின்றதோ, யக ஷிவி - எந்த வஸ்து  
வானது, ஹஸ்தி - நல்லதென்று, உநுதெ - சொல்லப்படுகின்றதோ,  
ததவ-ஷி - அதெல்லாம், யக - எந்தக் காரணத்தால், குஷயீநரெவ -  
உண்ணைச்சார்ந்தே நிற்கின்றதோ, கதம் - அந்தக் காரணத்தாலேயோ,  
(ததவ-ஷி - அதெல்லாம்), ஸ்ரீரிதி - ஸ்ரீ என்று, கசெலதெஷந வா -  
அபேதமாகவோ. யஹா - அல்லது, ஸ்ரீஷிதி - ஸ்ரீயுடன் கூடியதென்னும்,  
ஏநங்குசொந்த வஹஹா வா - இம்மாதிரியான சப்தத்தாலேயோ, தெஷி -  
ஹே தேவி. பூஷா-பி - ப்ரவலித்தியை, காஶா-தெ - அடைகின்றது.

கசெஷஷவா-ஙவி - ஜூச்வர்யம் (தனது நியமநத்திற்கு உட்பட்ட சில வஸ்  
துக்களை உடைத்தாயிருக்கும் தன்மை) என்பது சேதந வஸ்துக்களுக்கு மாத்ரமே  
பொருந்துமாகையால். இவ்விடத்தில் ‘ஸ்கல சேதந வஸ்துக்களிடம் காணப்படும்  
ஜூச்வர்யம்’ என்று விசேஷிக்கப்பட்டிருக்கிறது. அசேதந வஸ்துக்களுக்கு ஜூச்வர்யம்  
(நியமிக்கும் தன்மை) பொருந்தமாட்டாதாகையால் அவை இவ்விடத்தில் ப்ரஸ்தா  
விக்கப்படவில்லை.

வெளங்ய-ஷி-தாவணா-பொ: - அவபவ சோபையை வெளாந்தர்யமென்றும்,  
ஸமுதாய சோபையை லாவண்யமென்றும் சொல்வார்கள்.

வஸக - உத்கர்ஷமானது [எற்றமானது] கெட்டவிஷயங்களிலும் ஸப்பவித்கு  
மாதலால். அப்படிப்பட்ட ஏற்றத்தை விலக்குவதற்காகவே ‘ஸத்’ [நல்லது] என்று  
சொல்லப்படுகின்றது. ‘வஸக’ என்னும் சப்தத்திற்கு ‘நல்லது’ என்னும் பொரு  
ஞும் உண்டு.

கசெலதெஷந வா - தா ஸ்ரீ, தாங்ய ஸ்ரீ, ஸந்தா ஸ்ரீ, ரூப ஸ்ரீ இவ்வாருக  
அததன் பெருமையே, அந்தந்த ஸ்ரீ என்று எவ்வித பேதமு மின்றிக்குப் பேசப்படு  
வது உண்டு. ‘ஸ்ரீ’ என்பதால் ‘சோபை’ என்னும் ஸாமாங்ய அர்த்தத்தை அவலம்  
பித்து ‘ஒருவனுடைய ரூபம் ஸ்ரீமத்தாக [சோபையுடன் கூடினதாக இருக்கின்றது]  
என்று இம்மாதிரி பேதித்தும் பேசவது உண்டு. இவை இரண்டும் இவ்விடத்தில்  
நிர்த்தேசிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஸ்கல வித மங்களங்களும் லக்ஷ்மீ கடாகாயத்  
தங்களாக இருக்கின்றபடியாலன் ரே இவ்விதமான வ்யபதேசமெல்லாம் உபங்க  
மாகின்றது? என்பது விவக்ஷிதம்.

8. கீழ் ச்வோகங்களால் ப்ரதிபாதிக்கப்பட்ட மஹிமமயானது எல்லையற்றது என்பது இந்த ச்வோகத்தால் விளக்கப்படுகின்றது. ‘ஸ்ரீமந் நாராயணனுடைய மஹிமை எல்லையற்றதென்பது நாங்கள் கேட்டிருக்கின்றோம்; வகுமியின் மஹிமையும் அப்படிப்பட்டதுதானே?’ என்றால், இரண்டும் எல்லையற்றவைகளே என்பதே அதற்கு ஸமாதாங்கம். ‘வகுமி, நாராயணனுடைய பத்ரியானதால். அவன் அவனுக்குப் பரார்த்தையென்றாலே? அப்படி அவர்க்குப் பாரார்த்யம் சொல்லும்பகுத்தில் அவனுடைய மஹிமைக்கு ஒருவித எல்லை ஏற்படவில்லையோ?’ என்ற ஒரு சங்கை ஜங்கிக்கலாம். இவ்விடத்தில் சொல்லப்படும் எல்லையற்றிருக்கும் தன்மையானது உயிர் விழுதிகளை அபேக்ஷித்துப் பேசப்பட்டிருக்கிறதே தவிர நாராயணனை அபேக்ஷித்துப் பேசப்படவில்லை என்பதை நாம் கவனித்தல் வேண்டும். ஸ்ரீ ஆளுங்கார் அநுக்ரஹித்திருக்கும் யஸுாதேஷ இஹிலாந்தாதநுவூலை கூறுவதற்கொவி மூலாநாட்டும் ஓதாழியதயா’ [ஹே வகுமி! உன்னுடைய பெருமையை, உன் பரியதமனுன பகாவனும். அவன் ஸர்வஜனஞ்சயும் ஸர்வ சக்தியாயும் இருக்கச் செய்தேயும், இவ்வளவென்று பரிச்சேதஞ்செய்ய (அளவிட) சக்தியற்றவனே] என்னும் இடத்திலும் கீழ்ச் சொல்லப்பட்டிருப்பது போலவே நிர்வாஹம் செய்தல் வேண்டும்.

[ப - ரை] தெவி - ஹே தேவி!, கூநஹிலாவயி - உன் மஹிமையின் எல்லையானது, ஹரிணா - நாராயணனுலும், ந ஜூயத - அறிபப் படுகின்றதில்லை; குபாதவி - உன்னுலும், ந ஜூயதெத - அறியப்படுகின்றதில்லை. வனவடி - இவ்வாறு, யாவுவி - இருந்தபோதிலும், கயாடவி - அப்பொழுதும், யாவயொஃ - உங்களுடைய. வைவட்ஜூதா - ஸகலத்தையும் அறியும் யோக்யதையானது, ந ஹீயதெ - எவ்வித ஹாவி யையும்; அடையாமலே இருக்கின்றது. (எப்படி யென்றால்), யக - யாதொன்றுனது, நாதேஸுவ - இல்லவே இல்லையோ, (அதாவது - எதற்கு ஸ்வரூப ஸத்தையே இல்லையோ). தாஜுதாடி - அது இப்படிப்பட்டது என்று அறியாமலிருப்பதையே, வைவட்ஜூதாயரஃ - ஸர்வத்தையும் அறியும் யோக்யதைக்கு. கந்தாஷணாடி - உரியதாக, விதாஃ - (பெரியோர்கள்) அறிந்திருக்கிறார்கள். வெங்காலஹொஜி - ஆகாசத் தாமரையை, ஊஞ்சபா - இதுதானென்று (அதாவது - இப்படிப்பட்டதென்று), விதாநு - அறிந்திருக்குமவன், ‘கயா ஜாகோஃ, உதி - ‘இவன் ஸபத்யம் பிடித்தவன், என்று, உஆுதெத கிடு - (மத்யஸ்தர்களால்) சொல்லப்படுகிறுன்றே?

வோகத்தில், எந்தப் பொருளுக்கு ஸ்வரூபமுண்டோ, அதை ஒருவன் ‘இது இப்படிப்பட்டது’ என்று அறியக் கூடும். எதற்கு ஸ்வரூபமே இல்லையோ, (அதாவது - ஒரு காலத்திலும் ஒரு இடத்திலும் இல்லவே இல்லையோ) அதைப்பற்றி ‘இது இப்

மூராகை வநவூ திவூருவூ தி தாரதஜூ  
யவூராஃ புவாஉவாரினாசாஉஹாஞ்சி ।  
வா லாரதீ லாவதீ தா யாயாவீ  
தா அவதெவாவமிடீ ஶ்ரீயாருயாகி ॥

(க)

படிப்பட்டது' என்று ஒருவன் தான் அறிந்திருப்பதாகச் சொல்லத் தோடாக்கினால், அவனை மத்யஸ்தர்களாக இருக்கு மெல்லாரும் பரிவூவிப்பார்களன்றே? ஆகையால், எல்லையற்றிருக்கும் ஒரு வஸ்துவை, அது எல்லையற்றது என்று அறிவதே ஸர்வஜ் ஞதைக்கு அநுகண்மாகுமே தவிர. அதன் எல்லையை அறிவது, அந்த எல்லை இல்லவே இல்லையாகையால், ஸர்வஜ் ஞதைக்கு அநுகண்மாகமாட்டாது நாம் எல்லாரும் எந்த உல்துக்கள் இருக்கின்றனவோ. அவைகளுடன் எப்பொழுதும் பழக்கப்பட்டவர்கள்; அப்படிப்பட்ட வஸ்துக்களின் விஷயமாகப் பூர்ண ஜ்ஞாநமுள்ளவர்களை ஸர்வஜ் ஞர்களைன்றும், அவ்பு ஜ்ஞாநமுள்ளவர்களை அல்பஜ்ஞர்களென்றும் வ்யவஹரித்து வருகின் ரேம் இந்தப் பழக்கத்தையும் வ்யவஹாரத்தையும் ஆதாரமாகக் கொண்டு. இவை ஸத்தையுள்ள வஸ்துக்களை மாற்றம் பற்றியைவு என்பதை மறந்து ஸத்தையே இராத, பதார்த்த விஷயத்திலும் இவைகளை அங்கையிப்பிக்கத் தவறுதலாக நம்மில் சிலர் ப்ரயத்துப் படக்கூடும். அவர்களுடைய ஆகோபத்தை இல்லிடத்தில் சங்கித்துக்கொண்டு அந்தச் சங்கைக்கு ஸமாதாநத்தை பூரி கூரேசன் இந்த ச்லோகத்தில் அநுரூவித்திருக்கிறார்.

**வெங்களோலைஜடி - ஆகாசத் தாமரை,** ஸரவஸ்ராக்களில் முளை த்து வளரும். ஆகாசத்தில் அது மூளைத்து வளராதாதலால், 'ஆகாசத் தாமரை' என்னும் சப்தம் ஸத்தையே இராமல் இருக்கும் ஒரு பதார்த்தத்தைக் குறிப்பதற்கு ப்ரயோகம் செய்யப்படும். 'குதிரைக் கொம்பு', 'முயல் கொம்பு', 'மலடி மகன்', என்பவையும் இம்மாதிரியான சப்தங்கள்.

**உங்கையா -** 'இது இன்னது' என்னும்படி. இதன் விக்ரஹம் :—'கவூ ஹாவி உங்கை, தயா உங்கையா', என்பதுதான்.

9. வக்ஷ்மியின் மஹிமையை மற்றும் ஒரு ப்ரகாரமாக ஸ்தோத்ரம் செய்து, அவ்வளவு மஹிமையுள்ள அந்த வக்ஷ்மியை ஶாரணமாக அடைகிடேன்' என்று சொல்லுகிறார். லோகத்தில், 'ஒருவன் அதிக ஜ்ஞாநமுள்ளவனாக இருப்பதும் மற்றொருவன் குறைந்த ஜ்ஞாநமுள்ளவனாக இருப்பதும் ஸரவஸ்வதியின் அநுக்ரஹாதீசம்' என்று ஜாங்கன் சொல்வதை காம் கேட்டிருக்கிறோம். அந்த ஸரவஸ்வத் வக்ஷ்மியின் நியநந்துக்கு உட்பட்டதென்றால், அப்படிப்பட்ட வக்ஷ்மியின் மஹிமை மிகப் பெரிதாக இருத்தல் வேண்டும் என்று ஊஹிக்க வேண்டுமென்றாலும் இந்த அர்த்தத்தை பூரி தேசிகன், ஹயக்ரீவா விஷயமாகப் பின்வருமாறு அநுக்ரஹித்திருக்கிறார்.

“ ஓாகஷணாராஜா ஶ்ரீஸாவூ ஒ-அதி-ட செ-நவீ வெ-ரா-ஜாவ-நய-ஒ-ந-  
வாவ-ரா-யோ-வி வா-வ-கெ-ந-வா-வ-ா-வ-ா-ஞ-வ-வ-வ- தவ-ஸ-க-இ-ம-வ- ச-ய-  
[ஹே ஹயக்ரீவ ! லோகத்தில் வித்யாதிகர்களாக இருக்கும் தக்கினை மூர்த்தியாகிற குத்ரன் சதுர்முகனுடைய பத்நியாகிற ஸரவஸ்வதீ தேவீ, ப்ரவித்த இதிலூல புராண கர்ந்த கர்த்தாக்களாகிற வ்யாஸர் முதலிய மஹர்வஷிகள் இவர்களைல்லாரும் உன்னுடைய சத்தி லேசத்தாலன்றே ப்ரகாசி கிறார்கள்?] பகவத் விஷயமாகச் சொல்லப்படு

மகவబෙයල்லாம் லக்ஷ்மி விவத்யமாகவும் அங்குமிகுமாதலால், இவ்விடத்தில் இது லக்ஷ்மி விவத்யமாகச் சொல்லப்பட்டிருப்பது உபங்கமே.

[ப - ரை] பொகை - லோகத்தில், வரவுதியூறவுதி தாரா தழிழி - (ஜஞாந ஶாமுந்யமான) மரத்திற்கும் (உயர்ந்த ஜஞாநத்தைய டைய) ப்ரஹஸ்பதிக்கும் பரஸ்பரமுள்ள வாகியை, யஸுாஃ - யாதொரு (ஸரஸ்வதி) தேவியினுடைய், பூஸர்த்தவரிணாஇழி - அநக்ரஹத்தின் பரிபாகமென்று, உதாஹராஷி - சொல்லுகிறார்களோ, வா - அந்த, அம வதி - பூஜ்யையான, ஹாராதி - ஸரஸ்வதியானவள், யீயாவீ - யாதொரு (ஸரஸ்வதி) தேவியினுடைய கட்டளைக்குக் கீழ்ப்பட்டு நடக்கிற வளோ, தாம - அப்படிப்பட்ட, தெவதெவதீவிழிழி - தேவர்களுக் கெல்லாம் தேவனுடைய (நாராயணனுடைய) மஹிஷியாகிற, ஸ்ரீயழி - லக்ஷ்மியை, சுஸ்ரூபாஇஃ - ஸரணமாக அடைகிறோம்.

வரவுதி - வருகூம். வருகூத்தில் ஜஞாந பாகமே இல்லை யென்னும்படி ஜஞாநம் அவ்வாவு அல்பமாக இருக்கிறபடியால். இவ்விடத்தில் வருகூ சப்தத்தால் மிகவும் குறைந்த ஜஞாநத்தை உடையவன் குறிக்கப்படுகிறான். யூறவுதி - தேவர்களுக்கெல்லாம் குருவாக இருக்கும் ப்ரஹஸ்பதி. அவர் ஜஞாநத்தில் மிகச் சிறந்தவு ரென்பது ப்ரவீத்தம். இவர் இருவர்களுக்கு முள்ள வாசி இவ்விடத்தில் விவகாவிதம்.

தெவதெவதீவிழிழி - லக்ஷ்மி ஸர்வேச்வரனுடைய மஹிஷி என்பதும், அவள் நித்ய வித்தையான மஹிஷி என்பதும் இந்தச் சப்தத்தால் சொல்லப்படுகின்றன

ஸ்ரீயழி - ஸ்ரீ சப்தத்தின் ஒவ்வொரு வ்யுத்பத்தியாலும் வித்தமாக இருக்கும் மஹிமை இவ்விடத்தில் விவகாவிதம். நிற்க. ‘ஸ்ரீயழி’, என்னும் சப்தம் ‘சுஸ்ரூபாஇஃ’ என்னும் சப்தத்துடன் சேர்க்குது ப்ரயோகம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து ஸ்ரீயதெ (ஆச்சரயிக்கப்படுகிறான்) என்று ஸ்ரீ: என்னும் வ்யுத்பத்தியே இவ்விடத்தில் விவகாவிதமென்றும் சொல்லலாம். எப்படி யென்றால், ‘இந்த வ்யுத்பத்தியிலிருந்து எல்லாரும் ஆச்சரயிப்பதற்காகவே லக்ஷ்மி அவதரித்திருக்கிறான் என்று ஏற்படுகின்றது. அப்படி அவள் அவதரித்திருக்கிறபடியால் அவளை நாம் ஆச்சரியாமல் இருந்துவிட்டால், அவளுடைய மனோரதம் பூர்த்தி பெற்றும் போய்விடுமே என்று பயந்து, ‘சுஸ்ரூபாஇஃ’ நாம் அவளை ஆச்சரயிப்போம் என்று ஸ்ரீ கூரேசன் அநக்ரஹத்திருக்கிறார்’ என்று சொல்வது ஸமஞ்ஜஸமாக இருக்கின்றதன்கோ? ஆச்சரயிக்கப்படுவதற்காகவே அவதரித்திருப்பவள் அவசியம் கம்மால் ஆச்சரயிக்கப்படவேண்டும் என்பது தாத்பர்யம்.

சுஸ்ரூபாஇஃ - ஆச்சரயிப்போம். எப்படி ஆச்சரயித்தல் வேண்டுமென்றால், ஸரணமாக ஆச்சரயிப்போம். என்று ஏற்படுகின்றது. ‘ஸஹநா தார இநநாஸரண ஸரணைவாம் பூவெழி’, என்பது ஸ்ரீ பாஷ்யகாரருடைய திவ்ய ஸுக்தி.

யஸුරී කடාක්ෂිජුදාව් ක්‍රිස්ත්‍යන් නේ  
ව්‍යුත්‍යාලුව් තුවයුතුවායුතාව් |  
විශාල විවෘතයාලුවාසාවිවෘතයාලුවාසාව  
තාම තෙවෙන්වහරිණ් ස්‍රී යාග්‍රායාඇ: ||

(க)

10. இந்த சலோகத்தில் லக்ஷ்மியால் நிர்மෝதுகமாக (எவ்வித காரணமுமின்றிக்கே) மக்குச் செய்யப்பட்டுள்ள உபகாரத்தை ஸ்மரித்து, அந்த லக்ஷ்மியைக்குத்தஞ்சூதா பூர்வகமாக (நன்றியறிவுடன்) ஆசரியிக்கிறார்.

ப்ரளய காலத்தில் சேதநர்க்களெல்லாரும் கேவலம் அசித் ப்ராயர்களாய், அசேதந வஸ்துக்களுடன் கூட ஒன்றூக்கவே பகவானிடத்தில் லழித்திருக்கிறார்கள் என்பது நமது வீத்தாங்கும். அப்படி அவர்கள் தூர்த்தசையில் இருப்பதைப் பார்த்து மிகவும் நிர்விண்ணனாய் பகவான் அந்தச் சேதநர்களை உஜ்ஜவிப்பிக்கும் பொருட்டு அவர்களுக்குக் கரண களேபராதிகளைக் கொடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைச் செய்கிறான். இந்த ஸ்ருஷ்டியைப் பகவான் செய்தபோதிலும், ஸ்கல வ்யாபாரங்களிலும் லக்ஷ்மியூடனேயே அவன் ப்ரவ்ருத்திக்கிறபடியாலும் அவர்கள் இருவர்களும் ஒரே ரஸ்ததை உடைத்தா யிருக்கிறபடியாலும், ஸ்ருஷ்டிசெய்வதாகிற இந்த உபகாரம் லக்ஷ்மியின் வ்யாபாரமா வதற்குக் குறையில்லை. அப்படி லக்ஷ்மியால் செய்யப்பட்டுள்ள உபகாரமே இவ்விடத் தில் அநுஸந்தாங்கம் செய்யப்படுகின்றது.

‘ஸ்ருஷ்டி காலத்தில் ஆசரித சேதநர்களுக்கு அவரவர்கள் அபேக්விக்கும் புருஷார்த்தங்களைக் கொடுத்து உபகரிப்பதைக் காட்டிலும், ப்ரளயகாலத்தின் முடிவில் செய்யப்படும் இந்த ஸ்ருஷ்டியாகிற உபகாரத்திற்கு என்ன ஏற்றம்? எதற்காக இந்த உபகாரம் இவ்விடத்தில் விசேஷித்து அநுஸந்திக்கப்படுகிறது?’ என்று ஒரு சங்கை ஜிக்கலாம். இந்த உபகாரத்திற்கு ஒரு விசேஷம் உண்டு என்பதே இதற்கு ஸ்ராதாங்கம். ஸ்ருஷ்டி காலத்திற் செய்யப்படும் உபகாரங்களெல்லாம் சேதநர்களுடைய ஒருவித வ்யாபாரத்தை அபேக්வித்தே செய்யப்படுகின்றன. ரக்ஷிக்கும் பொழுதெல்லாம் பகவான் கர்ம வசயர்களான சேதநர்களை எதாவது ஒரு உபாயத்தில் மூட்டியே ரக்ஷிக்கிறான் என்பது நமது வீத்தாங்கும். ப்ரளய காலத்தில் இந்தச் சேதநர்கள் எவ்வித வ்யாபாரத்திற்கும் அங்கவர்களா யிருக்கிறபடியால், அவர்களை ஒருவித உபாயத்திலும் மூட்டாமலே, எனவித வ்யாஜமு மின்றிக்கே கரண களேபராதிகளைக்கொடுத்து ஸ்ருஷ்டிக்கிறான். ஆகையால் அப்பொழுது பகவான் செய்யும் க்ருபை நிர்மෝதுகமே (சேதநர்களாற் செய்யப்படும் வ்யாபாரமொன்றையும் காரணமாக உடைத்தாயிராமலே இருக்கின்றது). ஆகையால் அந்த க்ருபை விசேஷித்த உபகார ஸ்ருதிக்குத் தகுந்தது என்பது தாத்பர்யம்.

[ப - ரை] பூர்வ - பூர்வ காலத்தில் (அதாவது - ப்ரளய தசையில்), விடப்பட்டியல்லைவிபைபட்டியல் - (லக்ஷ்மி கடாக්ஷத்தின்) இல்லாமையால் உண்டான நாசத்தை உடைய, விடப்பட்டியல் - ஜகத்தானது, யஸුரී - யாதொரு லக்ஷ்மியினுடைய, கடாக්ஷாவ් க්‍රිஸ්ත්‍යன් க්‍රිஸ්ත්‍යனாலே ந - கடாக්ஷமாகிற யாதொரு ஸாந்த்வமான பார்வை உண்டோ அப்படிப்பட்ட பார்வையின் ஸங்கல்பத்தால், வஸූரී - அப்பொழுதே, வஸූரුவித வைவு - நன்றூய் ப்ரகாசிக்கும் துளிர்களுடன் கட்டுவிருக்கும்படி, உடு

யவුං කடාක්ෂවී ක්ෂාක්ෂණයක් යක්ෂිතා එඩෙසා ඩුංචි !  
ස්‍රී පාඨමාජ්‍යභාවිඩ් හා ඇභ්‍යි වී ක්ෂාතා යක්ෂීයි !      (கக)

உதி ஸ்ரீவத விஹුத්‍යිසුவාචිதெ பங்களுவெ ஸ்ரீதුவம் !

஗ாவ - ஆவிர்ப்பவித்ததோ,    தாடி - அப்படிப்பட்ட,    செவலெழவிலி  
ஷ්‍இ - தேவர்களுக்கெல்லாம்    தேவனை நாராயணனுடைய மஹிவியை,  
சுரபாரிசி - ஆச்சரியிக்கிளேம்.

விபையை - அபாவம் (இல்லாமை).    இவ்விடத்திலுள்ள இரண்டு : விபர்யை,  
சப்தங்களுள். முதல் 'விபர்யை' சப்தமானது : லக්ஷ்மீ கடாக්ෂத்தின் இல்லாமையைக்  
குறிக்கின்றது ;    இரண்டாவது 'ஜகத்தின் இல்லாமை' யைக்குறிக்கின்றது.    லக්ஷ்மீ  
கடாක්ෂம் இருக்கும் பொழுது ஜகத்திற்கு ஸ்திதி உண்டு ;    அது இல்லாத பொழுது.  
ஜகத்ப்ரளயத்தை அடைந்து விடுகின்றது என்பது தாத்பர்யம்.

வஸිගාவி தவமுவடி - மழை பெய்தவுடன் பயிர்கள் நல்ல துளிர்களுடன்  
வளர்வதுபோல.    லக්ஷ்மீ கடாක්ෂம் வர்விக்தவுடன் ஜகத் பொங்குகின்றது என்பது  
கருத்து.    ஸ்ரீ ஆளவுக்தாருடைய ச்லோகார்த்தத்தின் அதுலங்தாங்கும் இது.

“ எராஷ்ட்ர தாரාணா நிர்க්ஷணவායාபාவ්‍යாக්ෂණா ஸ்ரீக්ஷ්நி தெ  
வக் ”

நஷ்ட பூசுக்குறால தழுவ்வாவதால் வெங்கு தஞ்செஞ்சா சியடி ”

[ஹே லக්ஷ்மி ! உன்னுடைய கருஞ்சு கடாக්ෂமாகிற அம்ருதவார்ஷம் லபியாமல் இருந்த  
ப்ரளய காலத்தில் நாசமடைந்த இந்த மூன்று லோகங்களும். இப்பொழுது அந்தக்  
கடாக්ෂலேசத்தைப் பெற்று அளவற்ற ச்ரேயஸ்ஸாடன் ரக්ஷணம் பெற்று நிர்க்கின்றன]

11. கீழ் ச்லோகத்திற் சொல்லியிருக்கிறபடி அளவற்ற வைபவத்தை  
உடைய லக්ஷ்மீ கடாக්ෂத்தைத் தாழும் ப்ரார்த்திக்கிறார்.

[ப - ரை] யவුං - எந்த லக්ஷ்மியினுடைய, கடாக්ෂவීக්ෂාக්ෂண  
உக්ஷி - கடாக්ෂ வීக්ෂණங்களுக்கு ஒரு க්ෂண மாத்ரம் லக්ஷ்மாகும்  
படி, உக්ஷிதாஓ - பார்க்கப்பட்ட (ஜங்கள்), இவෙஸා - அளவற்ற ஜச  
வர்யத்துடன் கூடினவர்களாக, வුං - ஆகிருர்களோ, ஷா - அப்படிப்  
பட்ட, ஸ்ரீஓங்காஜ්‍யභාவිஷ් - ரங்கநாதத்துடைய மஹிவியாகிற. உக්ஷி -  
லக්ஷ்மியானவர், ஓாலிவி - என்னையும், வීக්ෂාதாடி - கடாக්ෂிக்க ப்ரார்த்திக்கிறேன்.

இந்த ப்ரார்த்தனையால் ஸ்ரீ கூரேசன் கூத்ர ஜச்வர்யங்களை அர்த்திக்க  
வில்லை ;    வேறு எதை அர்த்திக்கிறென்குல், எதனால் தாம் க்ருத க்ருத்யராவரோ  
அப்படிப்பட்டப் பக்கி ரூபமான ஜஞாநத்துடன் கூடியிருக்கும் கைங்கர்ய ஸ்ரீயையே  
வேண்டுகிறார். “ கடாக්ෂவීவிலிவුஸ்ரெதெஹு வැංா வாதி வயடி ” என்று  
நித்யர்களால் அதுபவிக்கப்படும் அதுபவமன்றே அவரால் வ்பக்தமாக ப்ரார்த்திக்கப்  
பட்டிருக்கின்றது ?

பஞ்ச ஸ்தவத்தில் பூர்ணஸ்தவத்தின் உரை முற்றிற்று.

ஸ்ரீ�:

நி குவிலகு திலையுடாநடு

தலெவூதவூ வாவூ ஸு ஹணோ நாராயணவூ சுவாசி

ஸ்ரீ�:

### நித்ய விபூதி வஸமர்த்தநம்

தலெவூதவூ—பர ப்ரஹ்மமாகிற அந்த நாராயணனுக்கு, ஒரு வித அள

ஸ்ரீ�:

### நித்ய விபூதி வஸமர்த்தநம்

தலெவூதவூ—இது வரையில், ‘வித்தங்களான வஸ்துக்கள் விஷயத்தில் சுப்தங்கள் எவ்வித அர்த்தத்தையும் போதிக்க மாட்டா’ என்னும் ப்ராபாகர மதம் கண்டிக்கப் பட்டது. இப்படி ப்ராபாகர மதத்தைக் கண்டிப்பது எல்லா வேதாந்திகளுக்கும் அபிமதமே. இனி மற்றை வேதாந்திகளுக்கு அபிமதமாயும் விசிஷ்டாத்தவைத் வேதாந்திகளால் மாத்ரம் ஒத்துக்கொள்ளப்பட்டதாயுமிருக்கும் ‘நித்ய விபூதி’ என்று சொல்லப்படும் விபூதி விசேஷத்தை ஸ்தாபிக்கிறார். முதலில், ‘அந்த நித்ய விபூதி யில் இருப்பதாகச் சொல்லப்படும் திவ்ய மங்கள விக்ரஹம் முதலியவைகள் ப்ராமணிகங்கள்’ என்பதை நிருபிப்பதற்காகப் பகவானுடைய ஸ்வரூபம் அதன் குணங்கள் இந்த லீலா விபூதிகள் இவை மூன்றும் த்ருத்தாந்தமாக உதாஹரிக்கப் படுகின்றன. சுருதி ப்ரமாணத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த மூன்றையும் ப்ராமணிகமென்று நாம் ஒத்துக் கொள்வது போல, அந்த சுருதி ப்ரமாணத்தைக் கொண்டே நித்ய விபூதியையும் ப்ராமணிகமென்று ஒத்துக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.

ஒருவனுடைய ஆளுகைக்கு உட்பட்டவை யெல்லாம் அவனுடைய விபூதி என்று சொல்லப்படும். அம்மாதிரி ஈச்வரனுக்கு இரண்டு விபூதிகள் உண்டு என்பது விசிஷ்டாத்தவைத்திகளின் கொள்கை. அவைகளுள் ஒன்று, ஸ்ம்ரிரிகளான ஜீவன்கள் ஸம் ஸரிக்கும் இந்த ப்ரபஞ்சம். இதற்கு லீலா விபூதி யென்று பெயர். இதில் இருக்கும் ஜீவன்களெல்லாரும் கர்ம பரவசர்கள்; இதில் காணப்படும் அசேதந வஸ்துக்களெல்லாம் ‘ப்ருக்ருதி’ என்று சொல்லப்படும் தத்வத்தின் விகாரங்கள். அது காரணமாக அவைகளை ப்ராக்ருத வஸ்துக்களென்று சொல்வார்கள். மற்றொரு விபூதியானது, இந்தக் கர்ம பரவசர்களான ஜீவன்களால் மோக்ஷமடைந்த பிறகு போகப்படும் லோகாந்தரம். அந்த லோகத்தில் ஒரு பொழுதும் கர்ம பந்தத்தில் அகப்படாத ஜீவன்கள் சிலரும்

சூழைசூர்நாநங்களியுத்தவராகுவசு, ஜூராநஶக்திவெறூயை  
வீயடுதெஜைப்புலூக்ருவயிகாதி ராயாவஸ்வெறூயகருங்கணாயாண  
வசு, ஷாஹஸ்கரப்புவதூடுவேதாவசிதஷ்விசுவீஷாஜரதவசு,  
ஷாஹஸ்தவாநாகுவெகாராகுவாலுங்குவ

தாநாவிதநிரதி

ஏக்கும் உட்படாத ஜ்ஞாநம் ஆங்கதம் அமலத்வம் இவை முதலிய ஸ்வரூப நிருபதர் மங்கள் இருப்பன போலவும், ஜ்ஞாநம் சக்தி பலம் ஜூச்வர்யம் வீர்யம் தேஜஸ் இவை முதலிய அளவற்றவும் என்னிக்கைபற்றவுமான கல்யாண குணங்கள் இருப்பன போலவும், தனது ஸங்கல்பத்தைச் சார்ந்து நிற்கும் ப்ரவங்குத்தி முதலியவைகளை உடைய னவாய் இந்த ப்ரபஞ்சத்தில் தென்படும் ஸமஸ்த சேதநாசேதந வஸ்துகள் இருப்பன போலவும் வேறு சில வஸ்துக்களும் அவனுக்கு உண்டு: அவையாவன- (1) தனக்கு அது ரூபமாயும் ஏக்ருபமாயுள்ள திவ்ய ரூபம் ஒன்று, (2) அந்த ரூபத்திற்குத் தகுந்த அன

இருக்கிறார்கள். அவர்களுக்கு ‘நித்யர்கள்’ என்று பெயர். அந்த லோகத்தில் அசேதந வஸ்துக்களும் உண்டு. ஆனால் அவை ‘ப்ரக்ருதி’ என்பதன் விகாரங்கள்ல. ‘கத்த ஸதவும்’ என்று அவ்விடத்தில் ஒரு அசேதந முண்டென்றும் அதன் விகாரங்களே அவ்விடத்தில் போகப் பல்துக்களாகக் காணப்படுகின்றன வென்றும் சாஸ்தரங்கள் சொல்லுகின்றன. அந்த வஸ்துக்கள் ப்ரக்ருதியின் விகாரங்களால்வாதலால் அவைகளை ‘அப்ராக்ருதங்கள்’ என்று சொல்வது உண்டு.

சுவாரிசூழை...ஜ்ஞாநம் ஆங்கதம் அமலத்வம் இவை பகவத் ஸ்வரூபத்தின் அளாதாரண தர்மங்கள். அந்த தர்மங்களே இவ்விடத்தில் த்ருஷ்டாந்தமாகச் சொல் லத்தக்கவை யாதலால், இவ்விடத்திலுள்ள ‘ஷாஹஸுவ’ என்னும் சப்தத்திற்கு ‘ஸ்வரூப நிருபத தர்மங்கள்’ என்று பொருள் கொள்தல் வேண்டும்.

ஜூராநவயு...ஜ்ஞாநம் பலம் ஜூச்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் இந்த ஆறும் பகவத் குணங்களுள் ப்ரதாநங்களாகையால் இவை இவ்விடத்தில் தனித்துச் சொல்லப் பட்டுள்ளன. பெளசில்யம் முதலிய குணங்கள் ‘ப்ரப்ருதி’ (முதலிய) என்னும் சப் தத்தால் க்ரஹிக்கப் படுகின்றன. ஸ்வயமாகவே எல்லாவற்றையும் எப்பொழுதும் ஸாக்ஷாத்கரிப்பது ஜ்ஞாநம்; அப்படி ஸாக்ஷாத்கரிக்கப் பட்டதைத் தரிப்பது பலம்; தரித்துக் கொள்ளப்பட்டதை அடக்கி ஆளுவது ஜூச்வர்யம்; அப்படி தரித்துக் கொண் மீ சியமித்துக் கொண்டும் வருவதால் களைப்பு அடையாமல் இருப்பது வீர்யம்; அக் டிதங்களை ஸாதிப்பது சக்தி; அப்படி ஸாதிப்பதில் எவ்வித ஸஹாயத்தையும் அபே கூபாமல் இருந்து கொண்டு ஒன்றாலும் தான் ஆக்ரமிக்கப்படாமல் தான் எல்லா வற்றையும் ஆக்ரமித்திருப்பது தேஜஸ். இவை பெல்லாம் அசவதிகமாக இருப்பதாவது— இவைகளின் மஹிமை இவ்வளவுதான் என்று சொல்ல முடியாமல் இருப்பது.

வாலியத... லோகத்தில் அபிமதமாயிருப்ப தெல்லாம் அந்ருபமா யிரா மலும் அந்ருபமாயிருக்குமலையெல்லாம் அபிமதமா யிராமலும் இருப்பது ஸஹஜம். இந்தத் திவ்ய ரூபம் (அதாவது—திவ்ய மங்கள விக்ரஹம்) அப்படி இல்லை என்பது இதனால் சொல்லப்படுகின்றது. வாக்காராகுவ—எல்லா அவஸ்தகளிலும் இது மாருமலே இருக்கின்ற படியால் ஏத ரூபம் என்று சொல்லப் படுகின்றது.

ஸயக்ருஷனவிவியாநஞ்சலுஷ்ண ஸாதி வெழூராவாசிசிதாந  
கோதூயட்டநாநாவியாயாய ஸாவிஉத்பூராநாநாதுவபூராதுவ  
நாதுவமாணவிலுவெஸ்யட்டஶீர்யாதூநவயிகங்ஹிசிஹிவீ ஸாநா  
நாதுவக்ருஷனஜூநக்ரியாதூவரிசீயறாணாநஞ்சவரிஜூநவரி  
ஷா வெநாவித்திவிருவெலாஷுசொமொவகாணாதூநஞ்சஹாவில  
ஷா வெநாவித்திவிருவெலாஷுசொமொவகாணாதூநஞ்சஹாவில  
வரவாதூநவமெ! வாஸ்பூரா-இவபூஸ்ஸாவலிவூஸ்பூராநாதித்தூநாநிரவ  
நாதூநாதூநாதூ வைஹஸ்ஸா: ஸ்ராதய: வெந்தி :

வற்ற மஹிமமை உடைய அப்ராக்ருத பலவகைப் பட்ட பூஷணங்கள் அநேகங்கள், (3) தன்து சக்திக்குத் தகுந்தவைகளானவும் மிகவும் ஆச்சரய கரங்களுமான கணக் கற்றப் பலவித ஆயுத விசேஷங்கள், (4) தனக்கு அபிமதமாயும் அதுருபமாயுமிருக்கும் ஸ்வரூபத்தையும் ரூபத்தையும் அந்த ரூபத்தின் குணங்களையும் விபவத்தையும் ஜீச் வர்யம் சீலம் முதலிய அளவற்ற மஹிமமையையும் உடைய லக்ஷ்மீ ஒருவள், (5) தனக்கு அதுருபர்களும், கல்யாணங்களாயிருக்கும் ஜ்ஞாநம் க்ரியை முதலிய அளவற்ற குணங்களை உடையவர்களுமானக்கணக்கற்ற பரிஜூங்களும் பரிச்சதர்களும், (6) தனக்குத்தகுந்த ஸகல போக்ய போகோபகரணங்கள் முதலிய அந்தமான மஹாவிபவத்தை உடையவும் வாக்குக்கும் மாஸ்ஸாக்கும் எட்டாத ஸ்வரூபத்தையும் ஸ்வபாவத்தையும் உடையவுமான திவ்ய ஸ்தாங்கம் முதலியவைகள், இவையெல்லாம் சித்யங்களென்றும்,

**தூநாவித ... பூஷணங்கள் கல்யாணங்களாக இருப்பதாவது அவை அப்ராக்ருதங்களாக இருப்பதே.**

ஸாவிஉத...லக்ஷ்மியின் ஸ்வரூபம், ரூபம், குணம், ஜீவிபவம், ஜீச்வர்யம் முதலிய மஹிமை இந்த ஜீந்தும் பகவானுக்கு அத்யந்தம் அபிமதங்கள், அத்யந்தம் அதுருபங்கள். ஜீச்வர்யம் சீலம் முதலியவை ஸ்வரூபத்தின் குணங்களைக் குறிக்கின்றன; ‘குணம்’ என்பது ஸௌந்தர்யம் முதலிய விக்ரஹ குணத்தைக் குறிக்கின்றது. லக்ஷ்மியின் ஸ்வரூபம் பகவானுக்கு அரூருப மென்பது

**“யாவஸ்வட்டதூ விஷாதூதையெவெயஂ ஜீஜாதூ”**

[விட்டனு எப்படி ஸர்வ ஸ்யாபியோ அப்படியே லக்ஷ்மியும்] என்னும் வாக்யத்தால் விளக்கும், “ஹிவீ”, என்பது லக்ஷ்மியையே குறிக்கின்றது.

ஸாநாதுவ கருஷன—இவ்விடத்தில் ‘க்ரியை’ என்னும் பதம் பகவானுக்குச் செய்யப்படும் கைங்கர்யத்தைக் குறிக்கின்றது. அந்த கருட விட்டவுக்கேளர் முதலியவர்களைப் பரிஜகமென்னும் பதமும், களாசிகை முதலியவர்களைப் பரிச்சத மென்னும் பதமும் குறிக்கின்றன.

வெநாவித... இவ்விடத்தில் ‘வெநாழு’ என்னும் பதத்தால் மாலை சந்தநம் முதலியவைகளும், ‘வெநாமொவகாண’ என்னும் பதத்தால் போக்ய வஸ்துக் களின் விதியோகத்திற்கு ஸாதங்களாயிருக்கும் பதார்த்தங்களும் சொல்லப்படுகின்றன.

இந்த வாக்யங்களின் அர்த்தத்தை பூர்ணமாக பாஷ்யகாரருடைய சரணக்குத் தீர்த்தம் பாஷ்யத்தில் விஸ்தாரமாகக் காணலாம்.

**நிரவாதூதா... இவையெல்லாம் தோஷமற்றிருப்பதாவது—துக்க லேசத் தின் ஸம்பந்தத்தையும் அடையாமல் இருப்பதே.**

“வெந்திரவைகீதம் வாசாஷி சிஹாஞ்சி - சூழிதூவண்டு துவைக் பாஶாஷாசு”

“வை வனதெழாக்ஞோராதிகெதூ மீராணயः வாசாஷி - துவையா கவுராவஸஂ வாணரீக்கெவைக்காலினீ”

“வை வனதெழாக்ஞேஹு-தூய சூக்காரா-துவினயம் வாசாவெழா உதெநாய்-சூபுதொ மீராணயி”

[‘இதெநாயி’ உத்தி உந்தெவை விசாக்கீத மருவைத உதூய-தீ]

“வைவெடு நிசெழார் ஜீஞ்சுமொ விளூதாதி: வாசாஷாஷாஷி”

[‘விளூதாதி: வாசாஷாஷி’ உத்தி விளூதான்டோதாஷாஷாஷி-தூய-தீ]

“நீறுதொயாதயூஹா விளூதெலுவை லாஹாரா”

நிர்த்துஷ்டங்களென்றும் சொல்லும் ச்ருதி வாக்யங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. ‘ஸாமர்யனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை உடைய இந்த மஹா புருஷனை நான் அறிவேன்; அவன் தமஸ்ஸாகிற ப்ரக்ருதிக்கு அப்புறத்தில் இருக்கிறேன்’.

‘ஸாமர்யனுடைய உள்ளில் ஸாவர்ண மபமாகத் தென்படுகிறோன் இந்தப் புருஷன்; அவனுடைய கண்கள், ஸாமர்யனால் மலரப் பெற்றுள்ள தாமரைப் புஷ்பம் போன்றவை’

‘ஹருதயத்தின் உள்ளில் யாதொரு ஆகாச முண்டோ, அதில், இந்தப் புருஷன் இருக்கிறேன். அவன் விசுத்தமான மக்ஸஸாலே மாத்ரம் க்ரஹிக்கத்தகுஞ்சுவன். அவன் அம்ருதன், ஸாவர்ணம் போன்றவன்’.

[இதில் இருக்கும் ‘மநோமய:’ என்னும் சப்தத்திற்கு, ‘சத்தமான மகஸ் ஸாலேயே க்ரஹிக்கத் தகுஞ்சுவன்’ என்பது பொருள்].

‘மின்னல் போன்ற ப்ரகாசத்தை உடைய இந்தப் புருஷனிட மிருங்கே வகல நிமிடங்களும் உண்டாயின்’.

[‘விளூதாதி: வாசாஷாஷாசு, என்பதற்கு ‘மின்னல் வர்ணத்தை உடைய புருஷன்’ என்பது பொருள்’.

‘நீலமான மேகத்தை நடுவில் உடைய மின்னல் கொடுபோல ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்’

வஹ ஹுஶா... ப்ரத்யக்ஷ ச்ருதிகள், உபப்ருஹ்மணங்களுக்கு மூலமாயிருக்கும் ச்ருதிகள் இவையெல்லாம் இங்கு விவகாசிதம்.

**இதெநாய:**—இவ்விடத்தில் ‘இயடு’, என்னும் ப்ரத்யயத்தாற் சொல்லப் படும் ‘ப்ராசர்யம்’ என்னும் அர்த்தம், ஸம்பந்தத்தைக் குறிக்கின்றது. ‘மனஸ் க்ரஹிக்கிற வஸ்து, பரமாத்மா க்ரஹிக்கப்படும் வஸ்து’ என்னும் க்ராஹ்ய க்ராஹக ஸம்பந்தம் விவகாசிதம்.

‘நீறுதொயாதயூஹா—இயடுவோ நீறுதொயாதோ யஹாரி:’ என்று பஹாவர்த்தி செய்யவேண்டும். பதங்கள் மாறி விழுங்கிருப்பது வேத வாக்ய மானதால். முன் பின் வாக்யங்கள் இம்மாதிரி அர்த்தத்தை அபேக்ஷிக்கிறபடியால் இம்மாதிரி அர்த்தம் கொள்ளப்படுகின்றது. ‘துவை உயை வதறிசிவா’ [அந்த ஸாவிரத்தின் நடுவில் ஒரு அக்கி சிங்க இருக்கின்றது] என்பது முன் வாக்யம்

[‘நீலுடெயாழியூஸா’ உதி உயூஸுநீலுடெயாழர் விடுவையென்று வெயங் உஸாவாணாரீகையூஸாகாஸாவ திடுநீ வஹிஸிவர ஸாஞ் நிச்சாரி தநீலுடெயாழாஸவராதுவராகுவர ஸாஞ்சாஞ்சாரி தநீலுடெயாழர் விடுவையென்று வாவாகு’]

“இதொயஃ பூரணாரீஸர ஹாராவுவஃ வது வங்களிசுகா சாரதா ஷவடுகஸிதூர வங்காரசஃ ஷவடுஷாங்யஃ ஷவடுஷாவஃ வங்கா ஶிதூரதெதூர வரகூநராஷரஃ”

“இரவூராஜ தம வாவஃ”

ஒதூராஷரஃ!

“குவூராநா ஜமதோ விஷாவதீ”

“உரீஸுதெ ரத்தீஸு வதூள்”

[‘நீலுடெயாழ உயூஸா’ என்பதற்கு ‘நடவில் இருக்கிற கீலமேகத்தை உடைய’ என்பது பொருள். தஹூர பண்டீகத்தின் நடவிலிருக்கிற ஆகாசத்தில் இந்த அக்கி சிகை இருக்கின்றதென்ற கீழ் வாக்பத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த அக்கி சிகைத் தனது நடவில் நீல மேகம் போன்ற பரமாத்ம விக்ரஹத்தை உடைத்தாயிருக்கிறபடியால், அது, நீல மேகத்தை நடவில் உடைத்தாயிருக்கும் மின்னல் போல் ப்ரகாசிக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.]

‘விசுத்தமான மங்ஸ்லாலே மாத்ரம் கரவிக்கத் தகுந்தவன்; ஜகத்திலூள் ஸகல ப்ராணங்களையும் தனது சரீரமாகத் தரித்துக் கொண்டிருக்கிறோன்; ப்ரகாசித்துக் கொண்டிருக்கிற திவ்ய விக்ரஹத்தை உடைத்தாயிருக்கிறோன்; அப்ரதிலூ தமான (தகைப்பாத) ஸங்கல்பத்தை உடையவன்; ஆகாசம் போல ஸுக்ஷமமாயிருக்கும் ஸ்வரூபத்தை உடையவன். வகலமான ஜகத்தையும் தனது கர்மமாக உடையவன் (ஸகல ஜகத்திற்கும் கர்த்தா); பரிசுத்தமான ஸகல போக்யம் முதலியலவகளையும் உடையவன்; அப்ராக்ருதமான ஸகல கந்தகளையும் ஸகல ரஸங்களையும் உடையவன்; இந்த கல்யாண குணங்களெல்லாவற்றையும் ஸ்வீகரித்து நிற்கிறோன்; பரிபூர்ணமான ஜச்வர் யத்தை உடையவனுனதால் ஸகலத்தையும் தருணம் போல அந்தரித்தும், அந்தக் காரணத்தால் ஒருவித பேசுசம் பேசாமல் இருக்கிறோன்.’

‘மஹாராஜதம் என்று சொல்லப்படும் வர்ணத்தில் துவைக்கப்பட்ட திவ்ய வஸ்தரத்தைத் (தரித்துக் கொண்டிருக்கிறோன்)’.

‘விள்ளுவின் பத்நியானவள் இந்த ஜகத்திற்கெல்லாம் ஈச்வரி’

தவூரூபிவாபா கியூ வராதாதா வாவூவூவிதாஃ [அந்த அக்கி சிகையின் நடவில் பரமாத்மா இருக்கிறோன்] என்பது பின் வாக்யம். ஆகையால், ‘நீல மேகத்தின் நடவில் இருக்கும் மின்னல் போல்’ என்னும் தத்புருஷார்த்தம் ஸங்கதமாகமாட்டாது; ‘நீல மேகத்தை நடவில் உடைத்தாயிருக்கும் மின்னல் போல்’ என்னும் பஹாவரி ஹியே ஸங்கதமாகும்.

ஊஹராஜத்... ஊஹராஜத் நாங்கி தடு [மஹாராஜதம் என்னும் வர்ணத்தில் நீணகப்பட்ட]. ‘மஹாராஜதம்’ என்று ஒரு வர்ண த்ரவ்யத்திற்குப் பெயர்.

“தழிவெடுராஃ வாறீ வாறு வஸா வராஷி வஸ்மூரயஃ”

“கஷ்டபண்ணவூறு ரஜவஃ வராகெ | யதெகவெதுதீநஞ்சாலுவா  
விழரங் வாராணா துவை : வராதூசக்”

“யோ வெஷ நிவீதம் உாஹாயா வரதீ வெருஷநு”

“தூராதிருாதி ஶதநிபுதிதொடயையூஃ | ‘தழிவெடுராஃ வாறீ வாறு’  
உதிவிவெடுராஃ வராவூறு மூலைண : வாறீ வாறு வஸாஷி  
வஸ்மூரய உதி வவநாச : வைவடையாதாதாவங்க : வரிவுனை-  
ஜூரநாஃ கெவந வஸநீதி விஜூராயதெ | யே வஸ்மூரயதீ வஸா  
வஸாஷி உதி வவநவூதீஃ ; யே வஸா வஸாஷி தெ வஸ்மூரயஃ”

‘பூமிப் பிராட்டியும் லக்ஷ்மியும் இவனுடைய பத்திகள்’.

‘அந்த விஷ்ணுவின் பரமமான ஸ்தாநத்தை ஸ்ரூபாகி எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’

‘ப்ரக்ருதிக்கு மேல்பட்டிருக்கும் இடத்தில் வலித்துக்கொண்டிருக்கிறார்கள்’ அவனுடைய திவ்ய விக்ரஹமானது அந்தமான ரூபத்தை உடையது; அது அவ்யக் தம், புராணம், ஸர்வம்யாபி, தமஸ்ஸ -க்கு மேற்பட்டு நிற்கின்றது?

‘ஹ்ருதய குஹந்யில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ப்ரஹமத்தை எவன் உபாவிக் கிறுனே, அவன் அப்ராக்ருத ஆகாச மென்று சொல்லப்படும் பரம பதத்தை (ப்ரஹமத்தை) அடைகிறுன்’

இம்மாதிரியானக் கணக்கற்ற ச்ருதிகளால் இந்த அர்த்தம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. ‘தழிவெடுராஃ வாறீ வாறு’ என்னும் வாக்யத்தில் ‘பர ப்ரஹமமாகிற விஷ்ணுவினுடைய பரம பதத்தை எப்பொழுதும் ஸ்ரூபாகி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிற படியால், ஸ்ரூப காலத்திலும் அந்தத் தர்சாத்தை உடைய சில பரிபூர்ண ஜ்ஞாநர்கள் இருக்கிறார்கள் என்று அறியப்படுகின்றது. ‘ஸ்ரூபாகி எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றால்து, ‘அப்படி எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஸ்ரூபாகி’ என்றால்து அர்த்தம் செய்து

தழிவெடுராஃ வாறீ வாறு வஸாஷி வஸ்மூரயஃ. — [விஷ்ணுவின் அந்தப் பரம பதத்தை ஸ்ரூபாகி எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்]. இந்த வாக்யத்தால், (1) பரமபதம் என்னும் ஸ்தாநமொன்று உண்டு, (2) அவ்விடத்தில் ஸ்ரூபாகி என்று சிலர் இருக்கிறார்கள், (3) அவர்கள் நித்யர்கள், எப்பொழுதும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், என்ற மூன்று விஷயங்கள் விதிக்கப்படுகின்றன. ‘அப்படி அநேக அர்த்தங்கள் விதிக்கப்படுகின்றனவென்றால், வாக்யபேதம் ப்ராங்கிக்குமே’ என்று சங்கிக்கக்கூடும். அதற்கு ஸ்ரூபம், ‘அந்த அநேக அர்த்தங்கள் அப்ராப்தங்களாகவும் அவிருத்தங்களாகவும் இருக்கும் பகுத்தில், அந்த அர்த்தங்களெல்லாம் விதிக்கப்படுகின்றன’ என்று சொல்வதில் ஒரு வித தோழமுமில்லை’ என்பது தான். ‘அப்ராப்தங்கள்’ என்பதற்கு ‘வேறு ஒரு ச்ருதி வாக்யத் தாலும் விதிக்கப்படாதலவை’ என்பது பொருள்; ‘அவிருத்தங்கள்’ என்பதற்கு ‘ச்ருதி யில் வேறு இடத்திற் சொல்லப்பட்டுள்ள அர்த்தத்திற்கு விரோதியாதலவை’ என்பது பொருள். அதாவது-‘ஸ்தாக பாதக ப்ரமாணங்கள்’ இராத என்று சொன்னதாயிற்கு

ஒதி வா! ‘உலயவுகூடவே நெகவியாநா ந ஸங்லவதி’ ஒதி சென, சுப்ராஷ்டாத்வ-வேஸு! வஸவ-விஶிஷ்ட வாசஸாநா வியீ யதெ! யஸாத்து-‘தூ-ஏணாத்வ- விபீயோஞ்விலாஶாத்தியாநா யெ-ட, ந செஷதெநாந ஸிஷ்ட-ராஃ’ ஒதி! யஸா ‘யாருதெயாடவீரகவாயுஃ’ உதூாதிகூ-வியள கூடுணா ஏணாநாநா வாபுஷு தீந வஸவ-ஏணாவிஶிஷ்ட கூ- வியீ யதெ, நயாடதூ-வீ வஸுரிவிஃ ஸாரா அராயூதெந வியீ வாசஸாநாபுஷு ஒதி

கொள்ளக்கூடும். ‘எப்படி எடுத்துக் கொண்ட போதிலும், இந்த வாக்பத்தால் மூன்று (ஒன்றுக்கு மேல் பட்ட) வஸ்துக்கள் விதிக்கப்படுகின்றன என்று சொல்வது ஸாத்ய மில்லையே’ என்று ஆகோபிக்க இடமில்லை. எனென்றால், இந்த அர்த்தங்களேல்லாம் அப்ராப்தங்கள் (அதாவது ச்ருதியைத் தவிர்த்து வேறு ஒரு ப்ரமாணத்தாலும் அறியப் படவில்லை) ஆகையால் இந்த வாக்யத்தில், நித்ய ஸுரிகள் அவர்களால் செய்யப்படும் தர்சஙம் ஆக இந்த இரண்டுக்குநடன் விசிஷ்டமாயுள்ள பரமபதமே இவ்விடத்தில் விதிக் கப் படுகின்றது என்று சொல்லக்கூடும். ஜையிரி மஹர்வி தமது ஸுத்ரத்தில் ‘யாத்தி தின் விசேஷணங்களும் விதியால் விதிக்கப்படுகின்றன வென்று சொல்லக்கூடும்; எனென்றால் அந்த விசேஷணங்கள் அந்த விதாநத்திற் சொல்லப்படும் மூக்ய விவூத்யத் தைக் காட்டிலும் வேறு பட்டவைகளால்ல. ஆனால் அவை அப்படி விதிக்கப்படுகின்றன வென்று சொல்லப்படும் பொருட்டு அவை மற்றை ஒன்றுலும் விவரிக்கப் படாமலிருத் தல் வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். யாகமாகிற ஒரு கர்மத்தை விதிக்கும் ‘யாருதெயாடவீரகவாயுஃ’ என்னும் விதியில், கர்மம் குணங்கள் இவையிரண் டும், அவை அப்ராப்தங்கள் (வேறு ஒரு ப்ரமாணத்தாலும் அறியப்பட வில்லை) என்னும் காரணத்தால், விதிக்கப்படும் விவூத்யங்களைன்று எப்படி சிச்சயிக்கிறோமோ, அப்படியே இந்த ச்ருதி வாக்யத்திலும் விவித்துவின் பரமபதமானது ஸுரிகளால் எப்பொழுதும் பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ப்ரதிபாதிக்கப்படுகின்றது என்று சொல்வதில் எவ்

‘தூ-ஏணாவஸ-...’ கீழ்க் கொல்லப்பட்டுள்ள ந்யாயம் மீமாம்ஸக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டதே என்பதற்கு இந்த ஸுத்ரம் இவ்விடத்தில் கூறப்படுகின்றது. ‘யாருதெயாடவீரகவாயுஃ’ என்பது இந்த ஸுத்ரத்திற்கு விவூத்ய வாக்யம். இந்த விவூத்ய வாக்யத்தின் யதா ச்ருதமான அர்த்தம் ‘எது ஆக் கேயமோ அது அஷ்டாக்பாலமாக இருத்தல் வேண்டும்’ என்பதுதான். அதாவது, ‘எது ஆக்கியில் ஷோமம் செய்யபட வேண்டியதோ, அது எட்டு கபாலங்களைக்கொண்டு ஷோமம் செய்யப்படவேண்டும்’ என்று சொன்னதாயிற்று. இதில் கபாலங்களைக் கொண்டு ஷோமம் செய்ய வேண்டும் என்பது விதிக்கப்படுகின்றதா? இல்லாவிட்டால் அக்கியில் ஷோமம் செய்வதும் விதிக்கப் படுகின்றதா? என்று சங்கையைச் செய்து கொண்டு, இரண்டும் அப்ராப்தங்களாகவும் அவிருத்தங்களாகவும் இருக்கிறபடியால் இரண்டுமே விதிக்கப் படுகின்றன என்று மீமாம்ஸக்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த ஸ்பாயமே இவ்விடத்தில் அங்கையிக்கப் படுகின்றது. இதில் விசேஷம் மாத்ரம் விதிக்கப் படாமல் விசேஷணமும் விதிக்கப் படுகிறபடியால், இதை விசிஷ்ட விதியென்று சொல்லார்கள்.

வாழுத உதி ந கபிரிதிரொயி: கரணங்குரா: சியங்காநாவாதி  
ந: ஷாதுஶ்ராவா: ஜவாதிஷ: விநியாதூதி பூகாரண  
வரிதாஸ்ராபுகாரணவரி தாஸ்ரா ஸாயடு வெவடு யயாவெவுவி த  
ஜோபூரவுசவிராடு வராஹனவெதையக்தி ஹி வெவலிகா: |  
பூதிதங்குஸாயுஷாணி நிஷீ மாணாலியாந: ஷாது: , கபு  
தீதங்குஸாயுஷாணி நிஷீ மாணாலியாந: ஸாது: | விநியா  
தூயடுபுகாரி: வ ஜெவதாலிஷபூரவரிராடு மாணவிரொ  
ஷபூதிவாதிர: விநிபெயராநாமாணசெவ | நெய: பூர்தி  
உங்குஜநவிடைய, தெஷர: வெந்தாதஸடுநாநாவவதெதி:, நாடவி

வித விரோதமும் இல்லை. ஸுரிகளால் அப்படிப் பார்க்கப்பட்டிருக்கின்றது என்பது அப்ராப்தமே. வேதத்தின் அந்தத்தை அறிந்தவர்களெல்லா நம் இப்படியே சொல்லு கிறார்கள். ‘ஹோம மந்த்ரங்களும், செய்யப்படும் கர்மாவை அனுவதிக்கும் மந்த்ரங்களும், ஸதோத்ரமென்றும் சுந்தரமென்றும் சொல்லப்படுமைவகளும், ஐபங்களாக விசியோகம் செய்யப்பட்டுள்ளவைகளும், ப்ரக்ருத ப்ரகரணத்தில் படிக்கப்பட்டிருப்பவைகளும், வேறு ப்ரகரணத்தில் படிக்கப்பட்டிருப்பவைகளும், இவை யெல்லாம் தம் தம் அந்தம் முழுவதையும், அந்தந்த அந்தத்தம் அப்ராப்தமாகவும் அவிருத்தமாகவும் இருக்கும் வரையில் ஸாக்ஷாத் விதி வாக்யங்கள் போலவே, உள்ளபடி போதிக்கின்றன’ என்பதே அவர்களின் நிர்ணயம். ‘ஸதோத்ரம்’ என்பது காநஞ்சுபமாக உச்சரிக்கப்படும் மந்த்ரங்களால் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களையுடைய வஸ்துவின் குணங்களைச் சொல்லும்; ‘சுந்தரம்’ என்பது காநமின்றிக்கு உச்சரிக்கப்படும் மந்த்ரங்களால் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களையுடைய வஸ்துவின் குணங்களைச் சொல்லும். விசியோகத்திற்குத் தகுந்த வஸ்துக்களை ப்ரகாசிப்பிக்கும் மந்த்ரங்கள் விடுதயத்திலும், அப்ராப்தங்களாயும் அவிருத்தங்களாயுமுள்ள குணவிசேஷங்களைச் சிற்சில தேவதா விஷயமாகப் பேசுவதெல்லாம் அந்த விசியோகத்திற்கு அனுகணமே. ‘தஹிவூதி: பவா: வா: வா: இத்யாதியான வாக்யத்திற் சொல்லப்படும் ஸுரிகள், முக்தர்களான ஜீவன்களே’ என்ற கொல்வதும், அவர்களுக்கு ஸதாதர்சநம் உபபங்கமாக மாட்டாதாகையால், சரியன்று.

**ஷாது ஶஹூரா-நவா:**— காநத்துடன் செய்யப்படும் மந்த்ரோச்சாரணம் ஸதோத்ரம், காநமின்றிக்குச் செய்யப்படும் மந்த்ரோச்சாரணம் சுஸ்தரம்.

ஜ வாதிஷ:— ஜபம் முதலியவைகளில். அதாவது, ஜபம் அத்யயாம் இவைகளில். உறக்கச் சொல்லப்படுவது அத்யயாம், உபாம்சவாக உச்சரிக்கப்படுவது ஜபம்.

**வூரதியனவச:**— ஸாக்ஷாத் விதி வாக்யங்கள் போல. ‘ப்ராஹ்மணங்கள்’ என்பது ச்ருதியில் விதி வாக்யங்களைக் குறிக்கும்.

**நெய:**— ‘தஹிவூதி: பவா:’ இத்யாதியான வாக்யத்தில் தென்படும் ‘ஸுரிகள்’ என்னும் பதம், ஸ்மஸாரத்தில் ஒரு காலத்தில் அகப்பட்டிருந்து பிறகு மோகை மடைஞ்சிருக்கும் ஜீவன்களையே குறிக்கின்றது என்ற சொல்லிவிட்டால், ‘நித்யர்கள்’ என்ற சில இருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்ள வேண்டிய சீரமம் இல்லையே என்று ஒரு சம்மதையச் செய்துகொண்டு, அப்படி அது பேசுகின்றது என்ற சொல்வதற்கு ‘